

**F-2449**

**Sub. Code**

**7BCS1C1**

**B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019**

**First Semester**

**PRINCIPLES OF MANAGEMENT**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Management.

மேலாண்மை வரையறு.

2. Is Management is Science?

மேலாண்மை ஒரு அறிவியலா?

3. What is Planning?

திட்டமிடல் என்றால் என்ன?

4. Write a short note on short term planning.

குறைந்த கால திட்டமிடல் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

5. What do you mean by decentralisation?

பரவலாக்கம் என்பதன் பொருள் பற்றி நீவிர் அறிவது என்ன?

6. What are the objectives of Planning?

திட்டமிடுதலின் நோக்கங்கள் யாவை?

7. What is Motivation?

செயலூக்கமளித்தல் என்றால் என்ன?

8. Who is Democratic Leader?

ஐனநாயக தலைவர் என்பவர் யார்?

9. What is meant by Business Ethics?

தொழில் தர்மம் என்பதன் பொருள் என்ன?

10. Write a note on Management Audit?

மேலாண்மை தணிக்கை பற்றி குறிப்பு எழுதுக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the features of management?

மேலாண்மையின் தன்மைகள் பற்றி விவரி.

Or

(b) Discuss the role played by a manager in a business organisation.

ஒரு வணிக அமைப்பில் மேலாளரின் பங்கு பற்றி விவாதிக்கவும்.

12. (a) Explain the steps to be taken to make planning effective.

சிறந்த திட்டமிடலை ஏற்படுத்துவதற்கான எடுக்கப்பட வேண்டிய வழிகளை விளக்குக.

Or

(b) Discuss the characteristics of Decision – Making.

தீர்மானம் செய்தலின் இயல்புகள் பற்றி விவரி.

13. (a) What are the advantages of delegation of authority?

உரிமை ஒப்படைப்பின் நன்மைகள் யாவை?

Or

(b) What are the types of organization?

நிறுவன அமைப்பின் வகைகள் யாவை?

14. (a) What are the various types of Communication?

தகவல் தொடர்பின் பல்வேறு வகைகள் யாவை?

Or

(b) What are the principles of directing?

இயக்குவித்தலின் கொள்கைகள் யாவை?

15. (a) Explain the importance of budgetary control.

வரவு செலவு திட்ட கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை விவரி.

Or

(b) State the characteristics of a good control system.

சிறந்த கட்டுப்படுத்துதல் அமைப்பு முறையின் இயல்புகளைக் கூறு.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Describe the role of management.

மேலாண்மையின் பங்கினை விவரிக்கவும்.

17. Explain advantages and limitations of planning.

திட்டமிடலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை விவரி.

18. Elucidate the various theories of organisation.

நிறுவன அமைப்பின் பல்வேறு கோட்பாடுகளை விளக்குக.

19. Explain the different qualities of Leadership.

தலைமைப் பண்பின் பல்வேறு குணங்களை விவரி.

20. Explain the techniques of control.

கட்டுப்படுத்தலின் நுட்பங்களை விளக்குக.

---

F-2450

Sub. Code

7BCS1C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

First Semester

Corporate Secretaryship

FINANCIAL ACCOUNTING – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. State the meaning of accounting.

கணக்குப்பதிவின் அர்த்தம் கூறுக.

2. What is meant by dual aspect concept?

இரட்டைத் தன்மை கோட்பாடு என்றால் என்ன?

3. What do you know about principle error?

கொள்கை பிழை பற்றி நீ அறிவன யாவை?

4. What is the need of creating suspense account?

அனாமத்துக் க/கு தயாரிப்பின் தேவை யாவை?

5. What is bill of exchange?

மாற்றுச்சீட்டு என்றால் என்ன?

6. Give the meaning of grace days.

கருணை நாட்கள் குறிப்பு தருக.

7. What is principle agent relationship?

முதலாளி – முகவர் உறவுமுறை என்றால் என்ன?

8. What is deferred revenue expenditure?

தொடர் வருவாய் செலவு என்றால் என்ன?

9. What is joint venture?

இணைவினை என்றால் என்ன?

10. Write any two differences between joint venture and partnership accounting.

இணை வினைக்கும் கூட்டாண்மைக்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டினை எழுதுக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Prepare a trading for the year ended 31<sup>st</sup> December 2013 from the following information:

Particulars	Amount in Rs
Opening stock	1,00,000
Purchase	5,00,000
Wages	25,000
Carriage inward	20,000
Salaries	60,000
Sales	10,00,000

கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு 31.12.2013-ற்கான வியாபார கணக்கினை தயார் செய்க.

விவரங்கள்	ரூ.
தொடக்க சரக்கிருப்பு	1,00,000
கொள்முதல்	5,00,000
கூலி	25,000
உள் தூக்கு கூலி	20,000
ஊதியம்	60,000
விற்பனை	10,00,000

Or

(b) Explain the different accounting conventions.

கணக்குப்பதிவின் பல்வேறு நியதிகளை விவரிக்கவும்.

12. (a) State the type of error involved in the following transactions and say whether it will affect the agreement of the trial balance or not.
- The sales book is undercast by Rs. 3,000.
  - The purchases book is overcast by Rs. 2,500.
  - The purchases return book is overcast by Rs.3,000.
  - The sales return book is overcast by Rs. 1500.

கீழ்காணும் பிழைகள் எந்த வகையானவை மேலும் அவை எவ்வாறு இருப்பாய்வினை தாக்கம் ஏற்படுத்தும்:

- (i) விற்பனை ஏடு ரூ.3000 குறைந்து மதிப்பிடப்பட்டது
- (ii) கொள்முதல் ஏடு ரூ.2500 கூடுதலாக மதிப்பிடப்பட்டது
- (iii) கொள்முதல் திருப்ப ஏடு ரூ.3000 கூடுதலாக மதிப்பிடப்பட்டது
- (iv) விற்பனை திருப்ப ஏடு ரூ.1500 அதிகமாக மதிப்பிடப்பட்டது

Or

(b) Rectify the following errors:

- (i) Purchases book is carried forward Rs.1050 less.
- (ii) Sales book total is carried forward Rs.2,000 more.
- (iii) A total of Rs.7,580 in the purchases book has been carried forward as Rs.8,570.
- (iv) The total of the sales book Rs.9,550 on page 24 was carried forward to page 25 as Rs.5,950.

கீழ்காணும் பிழைகளை சரி செய்க.

- (i) கொள்முதல் ஏடு ரூ.1050 தவறாக கணக்கிடப்பட்டது
- (ii) விற்பனை ஏடு ரூ.2000 அதிகமாக கணக்கிடப்பட்டது
- (iii) கொள்முதல் ஏட்டின் மொத்த மதிப்பு ரூ.7580 தவறுதலாக ரூ.8570 ஆக கணக்கிடப்பட்டது
- (iv) விற்பனை ஏட்டின் மொத்தம் ரூ.9550, 24ம் பக்கத்திலும் 25-ம் பக்கத்தில் ரூ.5950 என கணக்கிடப்பட்டது



13. (a) Distinguish between Joint venture and partnership.

இணை விணை மற்றும் கூட்டாண்மை வேறுபடுத்துக.

Or

- (b) Mr.X. purchased goods from Mr.Y on credit on 1.4.2012 and Mr.Y draw a bill for a period of three months amounting to Rs.40,000 on Mr.X for the same, Mr.X accepts the same on a same date. The bill was duly honoured on date. You are required to prepare a necessary journal entries in the books of both the parties

திரு. X சரக்கு 1.4.2012 அன்று திரு.Y யிடம் கடனாக பெற்றது மூன்று மாத காலத்திற்கு மாற்றுசீட்டு எழுதப்பட்டது அதே தேதியில் திரு.X அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் உரிய நேரத்தில் பணம் செலுத்தப்பட்டது. அதற்கான பதிவினை இருவரின் ஏடுகளில் காண்பிக்கவும்.

14. (a) From the following details ascertain the amount of subscriptions to be credited to income and expenditure account for the year 2009. Subscriptions received in 2009-Rs.54,000 which include Rs.6,000 for 2008 and Rs.9,000 for 2010. Subscriptions due but not received at the end of the year 2009 were Rs.25,000. Subscriptions received in 2008 in advance for 2009 were Rs.15000.

கீழ்க்காணும் விபரங்களைக் கொண்டு வருமானம் மற்றும் செலவுக்கணக்கில் 2009 ம் ஆண்டிற்கான சந்தா தொகையினை கணக்கிடுக. 2009 ம் ஆண்டில் சந்தா பெற்றது ரூ.54,000/- அதில் ரூ.6000/- மற்றும் ரூ.9,000/- முறையே 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டிற்கானது. மேலும் 2008 ஆம் ஆண்டின் முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.15,000/- ஆகும் 2009 ஆம் ஆண்டு பெற வேண்டிய சந்தா ரூ.25,000/- ஆகும்.

Or

- (b) Compute the expenditure to be shown in Income and Expenditure account from the following:

Particulars	Rs.
(i) Sports materials purchased for cash	25,000
Opening stock of sport materials	3,000
Closing stock of sports materials	9,000
Opening creditors for sports materials	11,000
Cash paid to creditors for sports materials	25,000
Closing creditors for sports materials	9,000
(ii) Stationary purchased during the year	25,000
Opening stock of stationary	6,000
Closing stock of stationary	5,000

கீழ்க்காணும் விபரங்களைக் கொண்டு வருமானம் மற்றும் செலவுக் கணக்கினை தயார் செய்க.

விவரங்கள்	ரூ.
(i) விளையாட்டுப்பொருட்கள் வாங்கியது ரொக்கத்திற்கு	25,000
விளையாட்டுப் பொருட்கள் தொடக்கச் சரக்கிருப்பு	3,000
விளையாட்டுப் பொருட்கள் இறுதிச் சரக்கிருப்பு	9,000
கடனீந்தோர் தொடக்க இருப்பு	11,000
கடனீந்தோருக்கு செலுத்தியது	25,000
இறுதிக் கடனீந்தோர்	9,000
(ii) எழுது பொருட்கள் வாங்கியது நடப்பு ஆண்டு	25,000
தொடக்க இருப்பு (எழுதுபொருட்கள்)	6,000
இறுதி இருப்பு எழுதுபொருட்கள்	5,000

15. (a) What do you know about donations on not for profit organization? How it will be treated into accounts?

இலாப நோக்கமற்ற நிறுவனத்தில் நன்கொடை பற்றி நீ அறிவன யாவை? அதை எவ்வாறு கணக்கிடுவாய்?

Or

- (b) R and S enter into joint venture to share the results as to 2:1 the joint venture transactions are as under:

	R Rs.	S Rs.
Goods supplied	70,000	40,000
Expenses Paid	9,000	1,000
Net sale proceeds	90,000	60,000

Show the journal entries and ledger accounts in the

R மற்றும் S இணைவினை தொடங்கி 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்பங்களை பகிர்ந்து வந்தனர் அவர்களின் நடவடிக்கைகள் பின்வருமாறு

	R Rs.	S Rs.
சரக்களித்தது	70,000	40,000
செலவுகள் செய்தது	9,000	1,000
நிகர விற்பனை	90,000	60,000

இதற்கான குறிப்பேடு மற்றும் பேரேட்டுப் பதிவுகளை இருவரின் ஏடுகளிலும் காண்பிக்கவும்.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. State the type of error involved in the following transactions and say whether it will affect the agreement of the trial balance or not.
- The sales book is under cast by Rs. 2,000.
  - The purchases book is overcast by Rs. 1,500.
  - The purchases return book is overcast by Rs.5,000.
  - The sales return book is overcast by Rs. 1,000.
  - Goods returned by Vani worth Rs.1,500 were not entered.
  - Goods returned by Venu & Co. Rs.4,000 were not posted.
  - Goods sold to Robin for Rs. 2,600 has been debited to Robert's A/c.
  - A credit sale to Basha for Rs. 3,500 was entered as Rs.5300.
  - A purchase of Machinery for Rs.50,000 has been entered in the purchases book.
  - A credit purchase from Senthil for Rs. 6,250 was debited to Santhosh's A/c. from purchases book.

கீழ்க்காணும் பிழைகளை வகைப்படுத்துவதோடு அதன் தாக்கம் இருப்பாய்வில் உள்ளதா எனக் கூறுக.

- விற்பனை ஏடு ரூ.2,000 குறைந்து மதிப்பிடப்பட்டது
- கொள்முதல் ஏடு ரூ.1500 அதிகமாக காண்பிக்கப்பட்டது
- கொள்முதல் திருப்ப ஏடு ரூ.5,000 அதிகமாக காண்பிக்கப்பட்டது
- விற்பனைத் திருப்ப ஏடு ரூ.1,000 அதிகமாக காண்பிக்கப்பட்டது

- (உ) வாணி அவர்களிடமிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சரக்கு ரூ.1,500 பதிவு பெறவில்லை
- (ஊ) வேணு அன்ட் கம்பெனி அவர்களிடமிருந்து திரும்ப பெறப்பட்ட சரக்கு ரூ.4,000 பேரேட்டில் எழுதப்படவில்லை
- (எ) ராயின் அவர்களுக்கு சரக்கு விற்பனை ரூ.2,600 இராபர்ட் அவர்களின் கணக்கில் பதியப்பெற்றது
- (ஏ) பாட்ஷா அவர்களின் கடன் விற்பனை ரூ.3,500 மாறாக ரூ.5,300 என கணக்கிடப்பட்டது
- (ஐ) இயந்திரம் வாங்கியது ரூ.50,000 கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டது
- (ஓ) செந்தில் அவர்களிடம் கடனிற்கு ரூ.6250/- சரக்கு வாங்கியது சந்தோஷ அவர்களின் கணக்கில் கொள்முதல் ஏட்டில் பற்று வைக்கப்பட்டது.

17. Prepare Trading, Profit & Loss A/c and Balance sheet from the following Trial Balance of Mr.Madan.

Debit Balance	Rs.	Credit Balance	Rs.
Sundry debtors	92,000	Madan's Capital	70,000
Plant and Machinery	20,000	Purchase returns	2,600
Interest	430	Sales	2,50,000
Rent, rates and taxes	5,600	Sundry creditors	60,000
Conveyance charges	1,320	Banker overdraft	20,000
Wages	7,000		
Sales returns	5400		

Debit Balance	Rs.	Credit Balance	Rs.
Purchases	1,50,000		
Opening stock	60,000		
Drawings	22,000		
Trade expenses	1,350		
Salaries	11,200		
Advertising	840		
Discounts	600		
Bad debts	800		
Business premises	12,000		
Furniture	10,000		
Cash in hand	2,060		
	<u>4,02,600</u>		<u>4,02,600</u>

## Adjustments:

- (a) Stock on hand 31-12-96 Rs.90000
- (b) Provide depreciation on premium at 2.5%;  
Plant and Machinery at 7.5% and furniture at 10%
- (c) Write off Rs.800 as further bad debts
- (d) Provide for doubtful debts at 5% on sundry debtors
- (e) Outstanding rent was Rs.500 and outstanding  
wages Rs.400
- (f) Prepaid insurance Rs.300 and repaid salaries  
Rs.700.

வியாபாரம் மற்றும் இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பை திரு. மதன் அவர்களுக்கு கீழ்காணும் விவரங்களைக் கொண்டு தயார் செய்க.

பற்று இருப்பு	ரூ.	வரவு இருப்பு	ரூ.
கடனாளிகள்	92,000	மதன் முதல்	70,000
பொறி மற்றும் இயந்திரம்	20,000	கொள்முதல் திருப்பம்	2,600
வட்டி	430	விற்பனை	2,50,000
வாடகை மற்றும் வரி	5,600	கடனீந்தோர்	60,000
பயணச் செலவு	1,320	வங்கி மேல்வரைப்பற்று	20,000
கூலி	7,000		
விற்பனைத் திருப்பம்	5400		
கொள்முதல்	1,50,000		
தொடக்கச் சரக்கு	60,000		
எடுப்பு	22,000		
வியாபாரச் செலவுகள்	1,350		
ஊதியம்	11,200		
விளம்பரம்	840		
தள்ளுபடி	600		
வாராக் கடன்	800		
அலுவலகம்	12,000		

பற்று இருப்பு	ரூ.	வரவு இருப்பு	ரூ.
அறைகலன்	10,000		
ரொக்கம்	2,060		
	<u>4,02,600</u>		<u>4,02,600</u>

சரிக்கட்டுதல்கள்

- (அ) இறுதிச் சரக்கிருப்பு 31.12.96 அன்று ரூ.90,000/-
- (ஆ) தேய்மானம் அலுவலகம் மீது 2.5%, இயந்திரம் - 7.5%, அறைகலன் - 10% எனக் கணக்கிடவும்.
- (இ) வாராக் கடன் ரூ.800 ஒதுக்குக.
- (ஈ) வாரா ஐயக்கடன் 5% ஒதுக்குக
- (உ) கொடுபடா வாடகை ரூ.500/- மற்றும் கொடுபடாக்கூலி ரூ.400/-
- (ஊ) முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு ரூ.300 மற்றும் ஊதியம் ரூ.700/-

18. For mutual benefit Ram accepted a bill for Rs.5000 drawn by Balu on 1-7-2008 at three months. They agreed to share the benefit in the ratio of 2:1, Balu discounted the bill at 9% p.a. on the same day and remitted two third of the share to Ram. Before the due date ram drew a bill at three months for Rs.10,000 on Balu in order to provide funds to meet the first bill. The second bill was discounted for Rs.9750 on the same day. The first bill was met and remaining amount was shared between both the parties in the agreed ratio. Before maturity of the second bill Ram became bankrupt and Balu honored the bill and recovered 40 paise in the rupee for Ram estate.

Make necessary journal entries in the book of the both the parties and also open personal ledgers in their respective books.



பரஸ்பர ஒப்பந்தத்தில் ராம் மற்றும் பாலு இருவரும் 1.7.2008 அன்று ரூ.5000 மதிப்பிலான மாற்றுச்சீட்டினை தயார் செய்தனர். அதனை பாலு வங்கியில் 9% வீதத்தில் கழித்தது போக மீதியில் மூன்றில் இரண்டு பங்கினை ராமுவிற்கு வழங்கினார். கெடுநாளுக்கு முன்னதாக ராமு பாலு மீது ரூ.10,000 மாற்றுச்சீட்டு தயார் செய்து மேலும் அந்த சீட்டு ரூ.9750-க்கு பணமாக்கப்பட்டது. அதே நாளில் முதல் மாற்றுச்சீட்டின் கழிவு போக மீதமுள்ள தொகையை இருவரும் சமமாக பகிர்ந்து கொண்டனர். முதிர்விற்கு முன்னதாக திரு. ராமு நொடித்தவராகிறார். அதன் விளைவாக அவரிடமுள்ள ரூ.1 கடனிற்கு 40 பைசா மட்டுமே பெற இயலும். இவ்விவரங்களைக் கொண்டு இருவரின் ஏடுகளிலும் தேவையான பதிவுகளை மேற்கொள்ளவும்.

19. Jiresh of Delhi consigned 300 nos of bicycle to narang of Chandigarh, invoiced at Rs.500 per Cycle. Jiresh paid Rs.2,000 as carriage and other expenses. The consignor drew a bill of exchange for Rs.1,60,000 which was later discounted at Rs.1,59,000 the consignee rendered an account sales showing the following details:

250 cycles sold at Rs.650 per cycle

20 cycles sold at Rs.640 per cycle

Storage and selling expenses Rs.50,000

Clearing and cartage Rs.16,000

Commission at 7% on sales

The consignee sent a sight draft for the balance

Show the entries and important ledger accounts in the books of both the parties.

ஜிரேஷ் என்பவர் டெல்லியிலிருந்து 300 சைக்கிள்களை நரங் அவர்களுக்கு சண்டிகாரிற்கு ரூ.500 மதிப்பில் அனுப்பினார். அதற்கான கூலியாக ரூ.2000 செலுத்தியுள்ளார். மேலும் அதன் மீது ரூ.1,60,000 க்கு மாற்றுச்சீட்டு தயார் செய்து வங்கியில் கழித்தது போக 1,59,000. மேலும் அனுப்பீட்டு பெறுநர் செலவழித்த தொகைகள் பின்வருமாறு : 250 சைக்கிள் விற்கு ரூ.650 வீதம்

ஒன்றுக்கு 20 சைக்கிள் விற்றது ரூ.640 வீதம் சைக்கிள் ஒன்றுக்கு  
விற்பனைச் செலவுகள் ரூ.50,000

வரிச்செலவுகள் ரூ.16,000

கழிவு 7% விற்பனையில், அனுப்பீட்டு பெறுநர் மீதமுள்ள  
தொகையை வரைவோலை மூலம் திருப்பி அனுப்பினார்.  
தேவையான பதிவுகளையும் முக்கிய கணக்குகளையும் இருவரின்  
ஏடுகளில் காண்பிக்கவும்.

20. A trader asks for your help in preparing an insurance claim in respect of stock-in trade destroyed by fire in his warehouse on June, 1, 1996. His books of accounts give the following information concerning trading account transactions for the period, January 1, 1996 at cost Rs.26000.

Particulars	Rs
Debtors on 1-1-96	50,000
Debtors on 1-6-96	80,000
Cash received from debtors	60,000
Discount allowed to debtors	10,000
Cash purchases	10,000
Cash paid to supplies	67,000
Creditors on 1-1-96	16,000
Creditors on 1-6-96	18,500

The rate of gross profit on cost is 25%. Calculate the amount of claim taking into account that goods salvaged from the fire were worth Rs.3,000.

ஒரு வியாபாரி உங்களிடம் தீ காப்பீட்டு தொகை பெற்றதை பதிவதற்கான உதவியை செய்யவும். ஜூன் 1, 1996 அன்று குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் 1.1.96 அன்று முதல் தீ விபத்து ஏற்பட்ட நாள் வரை சரக்கு மதிப்பு ரூ.26,000.

விவரங்கள்	ரூ.
கடனாளிகள் 1.1.96 அன்று	50,000
கடனாளிகள் 1.6.96 அன்று	80,000
ரொக்கம் பெற்றது கடனாயிடமிருக்கு	60,000
தள்ளுபடி அளித்தது	10,000
ரொக்க கொள்முதல்	10,000
கடனீந்தோருக்கு செலுத்தியது	67,000
கடனீந்தோர் 1.1.96	16,000
கடனீந்தோர் 1.6.96	18,500

மொத்த இலாபம் 25% அடக்கவிலையில்,

தீ காப்பீட்டு கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட கோரிக்கை தொகையை கணக்கிடுக. தீயிலிருந்து மீட்கப்பட்ட பொருளின் மதிப்பு ரூ.3000 ஆகும்.

F-2451

Sub. Code

7BCS2C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Second Semester

Corporate Secretaryship

MANAGERIAL ECONOMICS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is Utility?

பயன்பாடு என்றால் என்ன?

2. Write a short note on marginal cost.

விளிம்புநிலை அடக்கச் செலவைப் பற்றி ஓர் சிறு குறிப்பு வரைக.

3. Define law of demand.

தேவை விதி-வரையறு.

4. What is derived demand?

பெறப்பட்ட தேவை என்றால் என்ன?

5. What do you mean by Duopoly?

இருவர் முற்றுரிமை என்பதன் பொருள் யாது?

6. What is meant by pricing policies?

விலையிடுதல் கொள்கைகள் என்றால் என்ன?

7. Write a note on monopoly.  
முற்றுரிமை பற்றி குறிப்பு எழுதுக.
8. What is cyclical pricing?  
சுழற்சி விலை என்றால் என்ன?
9. What is inflation?  
பணவீக்கம் என்றால் என்ன?
10. Write short notes on business cycle.  
வணிக சுழற்சி பற்றி குறிப்பு வரைக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Distinguish between managerial economics and economics.  
பொருளியியல் மற்றும் மேலாண்மை பொருளியியல் வேறுபடுத்துக.

Or

- (b) What are the characteristic of managerial economics?  
மேலாண்மை பொருளியலின் பண்புகள் யாவை?
12. (a) Write the assumptions of law of demand.  
தேவை விதியின் எடுகோள்களைப் பற்றி எழுதுக.

Or

- (b) What are the various types of demand elasticity?  
தேவை நெகிழ்ச்சியின் பல்வேறு வகைகள் யாவை?

13. (a) State the features of perfect competition.

நிறைவுப் போட்டியின் இயல்புகளை தருக.

Or

- (b) Describe the various forms of monopoly.

முற்றரிமையின் பல்வேறு வடிவங்களை விவரி.

14. (a) Explain the role of cost in pricing.

விலையிடுதலில் அடக்கவிலையின் பங்களிப்பை விவரி.

Or

- (b) What are the various objectives of pricing policy?

விலையிடல் கொள்கையின் பல்வேறு நோக்கங்கள் யாவை?

15. (a) What are the advantages of inflation?

பணவீக்கத்தின் நன்மைகள் யாவை?

Or

- (b) What are the different phases of business cycle?

வணிகச் சுழற்சியின் பல்வேறு படிநிலைகள் யாவை?

### Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the basic concepts of managerial economics.

மேலாண்மை பொருளியலின் அடிப்படைக் கருத்துகளை விவரி.

17. Why do demand curve slopes downwards?

தேவை வளைவுகோடு கீழ்நோக்கி செல்வது எதனால்?

18. Explain the various types of market.

சந்தையின் வகைகளை விவரி.

19. Discuss about general consideration for formulating the price policy.

விலையிடல் திட்டத்தினை உருவாக்கும் பொழுது பொதுவாக கருத்தில் கொள்ள காரணிகளை பற்றி விவாதி.

20. Analyze the effects of deflation on different sectors of the economy.

பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பணவாட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை ஆராய்க.

---

F-2452

Sub. Code  
7BCS2C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Second Semester

Corporate Secretaryship

FINANCIAL ACCOUNTING — II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is conversion of single entry system?  
ஒற்றை பதிவு மாற்று முறை என்றால் என்ன?
2. How will you calculate the closing capital in single entry system?  
ஒற்றை பதிவு முறையில் இறுதி முதல் என்றால் என்ன?
3. Brief the term "Cost price".  
அடக்கவிலை என்றால் என்ன?
4. State the meaning of independent branch.  
சார்பற்ற கிளையின் அர்த்தம் தருக.
5. What do you know about unsecured creditors?  
பாதுகாப்பற்ற கடனீந்தோர் பற்றி நீ அறிவன யாவை?



6. How will you calculate preferential creditors?  
முன்னுரிமை கடனீந்தோர் எவ்வாறு கணக்கிடுவாய்?
7. What is recoupment of shortworkings?  
பற்றாக்குறை திரும்பபெறல் என்றால் என்ன?
8. What do you know about minimum rent?  
குறைந்தபட்ச வாடகை பற்றி நீ அறிவன யாவை?
9. Bring out meaning of cash price and hire purchase price.  
வாடகை கொள்முதல் விலை மற்றும் ரொக்க விலை என்றால் என்ன?
10. Write a few line on down payment.  
முன்பணம் பற்றி ஓரிருவரிகள் எழுதுக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions choosing either (a) or (b).

11. (a) Explain the various processes involved in calculation of profit under networth method.

நிகரமதிப்பு முறையில் இலாபம் கணக்கிடுவதில் உள்ள பல்வேறு படிநிலைகளை விளக்குக.

Or

- (b) Prepare a statement of Profits and Loss from the following information. Capital as on 01.01.2016 Rs. 2,00,000 and 31.12.2015 Rs. 6,00,000. Drawings during the year Rs. 2,000 per month and the additional capital introduced during the year Rs. 50,000.

கீழ்க்காணும் விவரங்களை கொண்டு லாபநட்ட அறிக்கை தயார் செய்க. 01.01.2016 முதல் ரூ. 2,00,000 மற்றும் 31.12.2015 முதல் ரூ. 6,00,000. எடுப்பு ரூ. 2,000 மாதத்திற்கு கூடுதல் முதல் கொடுத்தது ரூ. 50,000.

12. (a) Detail the various methods in branch accounting.

கிளை கணக்கின் பல்வேறு வகைகளை விவரி.

Or

- (b) Lion ltd. Calcutta has a branch at Delhi. It invoices goods to the branch at selling which is cost plus 25%. From the following particulars prepare branch account.

Stock on 1<sup>st</sup> Jan 2008 (invoice price) – Rs. 20,000

Debtors on 1<sup>st</sup> Jan 2008 – Rs. 12,000

Goods invoiced to branch during the year at invoice price – Rs. 75,000

Sale at branch (Cash – Rs. 60,000 + credit – Rs. 40,000) – Rs. 1,00,000

Cash received from debtors – Rs. 50,000

Discount allowed to customers – Rs. 500

Cheque sent to branch – (Salaries + Sundry expenses) – Rs. 7,500

Stock on 31<sup>st</sup> Dec 2008 (invoice price) – Rs. 15,000.

லையன் நிறுமம் கல்கத்தா டெல்லியில் கிளை கொண்டுள்ளது. அடக்கவிலை + 25%ல் சரக்கு அனுப்பியதன் விவரம் பின்வருமாறு :

சரக்கிருப்பு 1<sup>st</sup> ஜனவரி 2008 (இடாப்பு விலை) – ரூ. 20,000

கடனாளிகள் 1<sup>st</sup> ஜனவரி 2008 – ரூ. 12,000

சரக்கு அனுப்பியது – ரூ. 75,000

கிளை விற்பனை (ரொக்கம் ரூ. 60,000 + கடன் – ரூ. 40,000) – ரூ. 1,00,000

கடனாளியிடம் ரொக்கம் பெற்றது – ரூ. 50,000

தள்ளுபடி கடனாளிக்கு வழங்கியது – ரூ. 500

காசோலை கிளைக்கு அனுப்பியது – (சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்காக) – ரூ. 7,500

சரக்கிருப்பு 31<sup>st</sup> டிசம்பர் 2008 (இடாப்பு விலை) – ரூ. 15,000

கிளை கணக்கினை தயார் செய்க.

13. (a) What do you know about Presidential Towns Insolvency Act? Explain.

மாநில நகர நொடிச் சட்டத்தினை பற்றி நீ அறிவன யாவை?

Or

- (b) Mr. Kamal filled his petition for insolvency on 31<sup>st</sup> December 2004. The details of outstanding expenses are as follows :

- (i) Salaries of 7 clerks @ Rs. 200 per month for each clerk for 2 months.
- (ii) Wages outstanding 2004 Rs. 150
- (iii) Wages of 8 labourer for the month of September 2004 @ Rs.100 per labourer
- (iv) Rent of landlord for the months of November and December 2004 Rs. 700
- (v) Amount due to the income tax department Rs. 3,000 and to the sales tax department Rs. 2500
- (vi) Salaries of two clerks for the month of July 2003 Rs. 450 each

You are required to find out the amount of preferential and non preferential creditors according to Presidency Towns insolvency Act.

திரு. கமல் 31<sup>st</sup> டிசம்பர் 2004 அன்று நொடித்தவர் என அறிவிக்கப்பட்டார். அவருடைய கடன்கள் பின்வருமாறு :

- (i) 7 எழுத்தருக்கு ரூ. 200 வீதம் இரண்டு மாத பாக்கி.
- (ii) கூலி கொடுபடாதது 2004 ரூ. 150
- (iii) செப்டம்பர் 2004-ல் 8 தொழிலாளர்களுக்கு கூலி வழங்க வேண்டியது ரூ. 100 ஒரு நபருக்கு
- (iv) ரூ. 700 நவம்பர் மற்றும் டிசம்பர் 2004-க்கான வாடகை தரவேண்டியது
- (v) வருமானவரி ரூ. 3,000 மற்றும் விற்பனை வரி ரூ. 2,500 செலுத்தாதது.
- (vi) இரண்டு எழுத்தருக்கு ஜூலை 2003 ஒரு மாத சம்பள பாக்கி ரூ. 450 நபருக்கு  
முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அற்ற கடனீந்தோர் கணக்கை மாநில-நகர நொடிச் சட்டத்தின்படி கணக்கிடுக.

14. (a) From the following details prepare journal entries relating to royalty in the books of Dinakar:

Landlord: Galaoxy coal mines

Lease period: 25 years

Lease amount: Re.1 per ton

Minimum rent : Rs. 15,000

Short working recovery: first 3 years

Production:

1997-8000 tons

1998-13000 tons

1999 -21000 tons

2000-18000 tons

கீழ்க்காணும் விவரங்களை கொண்டு காப்புரிமை தொகை கணக்கிடுக.

உரிமையாளர் கலாசி நிலக்கரி சுரங்கம்

குத்தகை காலம்: 25 ஆண்டுகள்

குத்தகை தொகை ரூ. 1 டன் ஒன்றுக்கு

குறைந்தபட்ச வாடகை ரூ. 15,000

பற்றாக்குறை திரும்பபெறும் காலம் : முதல் மூன்று ஆண்டுகள்

உற்பத்தி :

1997-8000 tons

1998-13000 tons

1999 -21000 tons

2000-18000 tons

Or

- (b) A company leased a coal mine on 1.1.2002 at a minimum rent of Rs. 25,000 merging into royalty of Rs. 1.60 per tone with the recoup shortworkings over the first four years of the lease. The output of the coal mine for the first four years was 8000 tones, 13000 tones, 16000 tons respectively. Give journal entries and ledger accounts for four years in the books of lessee.

1.1.2002 நிலக்கரி சுரங்கம் குத்தகைக்கு விட்டது. குறைந்தபட்ச வாடகையாக ரூ. 25,000, ரூ. 1.60 காப்புரிமையாக டன் ஒன்றிற்கு கணக்கிடப்பட்டது. முதல் நான்கு ஆண்டுகளுக்கு பற்றாக்குறை கணக்கிடப்படுகிறது. நிலக்கரி எடுப்பு முறையே 8000 டன், 13000 டன், 16000 டன் தேவையான குறிப்பேடு மற்றும் பதிவுகளை தயார் செய்க.

15. (a) Vimal purchases a Radio Set on hire-Purchase basis for Rs. 500 and makes the payment in the following order :

Down payment – Rs. 100

1<sup>st</sup> installment after one year of agreement – Rs. 100

2<sup>nd</sup> installment after two years of the agreement – Rs. 200

3<sup>rd</sup> installment after three years of the agreement – Rs. 100

The cash price of the Radio set Rs. 430, prepare necessary ledgers in the books of hire vendor.

விமல் வானொலி ஒன்றினை வாடகை கொள்முதல் முறையில் ரூ. 500க்கு பின்வருமாறு வாங்கினார்.

முன்பணம் – ரூ. 100

முதல் தவணை – ரூ. 100, ஓராண்டு ஒப்பந்தத்திற்கு பிறகு

இரண்டாவது தவணை – ரூ. 200, இரண்டாண்டு ஒப்பந்தத்திற்கு பிறகு

மூன்றாவது தவணை – ரூ. 100, மூன்றாமாண்டு ஒப்பந்தத்திற்கு பிறகு

வானொலியின் ரொக்க விலை ரூ. 430. தேவையான கணக்குகளை தயார் செய்க.

Or

- (b) Discuss the process of repossession in hire purchase system.

வாடகை கொள்முதல் முறையில் சரக்கினை திருப்பி எடுத்தல் முறையினை விவரி.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Mr. X has maintained his books by single entry method. From the following details calculate profit for the year and statement of affairs at the end of the year. Rs. 1,000 (cost) furniture was sold for Rs. 5,000 on 1.1.98. 10% depreciation is to be charged on furniture. Mrs. X has drawn Rs. 1,000 p.m. Rs. 2,000 was invested by Mr. X in 1998 as further capital.

Particulars	1.1.1998 (Rs.)	31.12.1998 (Rs.)
Stock	40,000	60,000
Debtors	30,000	40,000
Cash	2,000	1,000
Bank	10,000	7,000 (overdraft)
Creditors	15,000	25,000
Outstanding expenses	5,000	8,000
Furniture (cost)	3,000	2,000

திரு. X அவரது கணக்கினை ஒற்றைப் பதிவு முறையில் பின்பற்றுகிறார். லாபநட்ட கணக்கினை தயார் செய்க. ரூ. 1,000 மதிப்புள்ள அறைகலன் விற்கு ரூ. 5,000 1.1.98 அன்று அறைகலன் மீது 10% தேய்மானம் நீக்குக. திரு. X மாதம் ரூ. 1,000 சொந்த தேவைக்கு எடுத்தார். கூடுதல் முதலாக ரூ. 2,000 அளித்தார்.

விவரம்	1.1.1998 (ரூ.)	31.12.1998 (ரூ.)
சரக்கிருப்பு	40,000	60,000
கடனாளிகள்	30,000	40,000
ரொக்கம்	2,000	1,000
வங்கி	10,000	7,000 (overdraft)
கடனீந்தோர்	15,000	25,000
கொடுபடா செலவுகள்	5,000	8,000
அறைகலன்	3,000	2,000

17. Jawahar of Calcutta has a branch at Mumbai to which goods are sent at cost price to be sold for cash and credit. Transactions during the year were as under :

Branch stock at cost as on 1.1.2014 – Rs. 10,000

Branch debtors as on 1.1.2014 – Rs. 4,000

Branch bank balance as on 1.1.2014 – Rs. 3,800

Transaction during 2014:

Goods sent to branch at cost – Rs. 20,000

Goods return by branch (at cost) – Rs. 330

Cash sales paid into bank – Rs. 5,800

Credit sales – Rs. 35,000

Goods return by customers at selling price – Rs. 300

Cheques received from credit customers – Rs. 20,000

Discount allowed to customers – Rs. 450

Bad debts written off – Rs. 160

Cash remitted to H.O by branch – Rs. 40,000

Expenses paid by branch :

Wages and salaries – Rs. 400

Rent, Tax and insurance paid by H.O – Rs. 500

Balance as on 31.12.2014 :

Branch stock (at cost) – Rs. 6,500

Prepare branch stock account.

ஜவஹர் கல்கத்தாவிலிருந்து மும்பையில் உள்ள கிளைக்கு சரக்கு அனுப்பிய விவரம் பின்வருமாறு :

தொடக்க சரக்கிருப்பு 1.1.2014 அன்று – ரூ. 10,000

கடனாளிகள் 1.1.2014 அன்று – ரூ. 4,000

வங்கி இருப்பு 1.1.2014 அன்று – ரூ. 3,800

2014 ஆண்டில் நடவடிக்கைகள் பின்வருமாறு :



கிளைக்கு அடக்கவிலையில் சரக்கு அனுப்பியது – ரூ. 20,000  
 கிளையிலிருந்து திருப்பி அனுப்பியது (அடக்க விலை) – ரூ. 330  
 ரொக்க விற்பனை வங்கியில் செலுத்தியது – ரூ. 5,800  
 கடன் விற்பனை – ரூ. 35,000  
 வாடிக்கையாளர் திருப்பி அனுப்பியது – ரூ. 300  
 கடனாளிகளிடம் இருந்து காசோலை பெற்றது – ரூ. 20,000  
 வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி அளித்தது – ரூ. 450  
 வாராக்கடன் அளித்தது – ரூ. 160  
 தலைமைக்கு ரொக்கம் திருப்பி அனுப்பியது – ரூ. 40,000  
 கிளை மூலம் செய்த செலவுகள் :  
 கூலி மற்றும் சம்பளம் – ரூ. 400  
 வாடகை, வரி மற்றும் காப்பீடு தலைமை மூலம் அளித்தது –  
 ரூ. 500  
 இருப்பு 31.12.2014 :  
 சரக்கு – ரூ. 6,500  
 கிளை கணக்கினை தயார் செய்க.

18. A trade became insolvent on 1.1.2012. on that date his total assets were Rs. 9,700 and his liabilities Rs. 10,500 and estimated deficiency of Rs. 3,000 before taking the following items into consideration.
- Interest on capital of Rs. 500 for one year at 5% p.a.
  - Liability on bills discounted Rs. 400 on bills discounted by him Rs. 750
  - Outstanding expenses for wages etc. to be treated as preferential Rs. 440.
- Prepare a statement of affairs and deficiency a/c on the basis of data given above.

1.1.2012 அன்று வியாபாரி ஒருவர் நொடித்தவர் ஆக அறிவிக்கப்பட்டார். அவருடைய மொத்த சொத்துக்கள் ரூ. 9,700 மற்றும் பொறுப்புகள் ரூ. 10,500. மேலும் நிர்ணயிக்கப்பட்ட பற்றாக்குறை ரூ. 3,000 பின்வரும் சரிகட்டுதல்களை அனுசரிக்கும் முன்பு கணக்கிடப்பட்டது.

(அ) முதல் மீது வட்டி ரூ. 500 5% ஆண்டுக்கு

(ஆ) செ.மா.சீட்டு மீதான பொறுப்பு ரூ. 400

(இ) கொடுபடா கூலி முன்னுரிமையாக கணக்கிடப்பட்டது ரூ. 440.

நிலை குறிப்பு பற்றாக்குறை கணக்கினை கணக்கிடுக.

19. Rakesh took a mine on lease. the dead rent was Rs. 900 a year, merging into a royalty of 40 paise per tone of coal raised, with the right to recover shortworkings out of royalties of two subsequent years from the period in which the shortworkings arose. The output raised were:

I year – 1000 tonnes

II year – 1500 tonnes

III year – 2300 tonnes

IV year –1700 tonnes

V year – 1100 tonnes

Give the necessary ledger A/c for each of the five years in the books of Rakesh.

ராகேஷ் சுரங்க குத்தகை எடுத்ததில் ரூ. 900 குறைந்த வாடகையாகவும், டன் ஒன்றுக்கு 40 பைசா காப்புரிமை தொகையாக வழங்க ஒப்பு கொள்ளப்பட்டது. மேலும் பற்றாக்குறை தொகையினை பின்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது சுரங்க உற்பத்தி பின்வருமாறு :

- I ஆண்டு – 1000 டன்  
 II ஆண்டு – 1500 டன்  
 III ஆண்டு – 2300 டன்  
 IV ஆண்டு – 1700 டன்  
 V ஆண்டு – 1100 டன்

ராகேஷ் அவர்களின் ஐந்து ஆண்டுகளுக்கான பேரேடுகளை தயார் செய்க.

20. On 1<sup>st</sup> April, 2008, Ashok acquired machinery on hire purchase system from Modmac Ltd., agreeing to pay four annual instalments of Rs. 60,000 each payable at the end of each year. There is no down payment. Interest is charged @ 20% per annum and is included in the annual instalments. Because of financial difficulties, Ashok, after having paid the first and second instalments, could not pay the third yearly instalment due on 31<sup>st</sup> March, 2011, whereupon the hire vendor repossessed the machinery. Ashok provides depreciation on the Machinery @ 10% per annum according to the written down value method. He closes his books of account every year on 31<sup>st</sup> March.

Show Machinery Account and the account of Modmac Ltd. for all the years in the books of Ashok.

1<sup>st</sup> ஏப்ரல், 2008 அசோக் இயந்திரம் வாடகை கொள்முதல் முறையில் மோட்மேக் லிட். இருந்து நான்கு வருட தவணையில் ரூ. 60,000 வருடத்திற்கு வட்டி உட்பட வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. வட்டி ஆண்டுக்கு 20% கணக்கிடப்பட்டது. அசோக் தனது இயந்திரத்திற்கு 10% தேய்மானம் ஆண்டுக்கு குறைந்து செல் மதிப்பு முறையில் கணக்கிடப்படுகிறது. முன்பணமாக எடுத்தும் செலுத்தப்படவில்லை. மேலும் அவரால் மூன்றாவது தவணையும் செலுத்த இயலவில்லை. எனவே இயந்திரமானது மோட்மேக் லிட் ஆல் கைப்பற்றப்பட்டது. அசோக் தனது கணக்குகளை ஒவ்வொரு ஆண்டு 31 மார்ச்சில் முடிக்கிறார். அசோக் அவர்களின் ஏடுகளில் இயந்திரகணக்கு மற்றும் மோட்மேக் லிட் கணக்கினை தயார் செய்க.

F-2453

Sub. Code

7BCS3C1

B.Com.(CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Third Semester

Corporate Secretaryship

COMPANY LAW AND SECRETARIAL PRACTICE — I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define the term Company.  
நிறுவனம் என்ற பதத்தினை வரையறு.
2. Who is called 'Promoters'?  
தோற்றுவிப்பவர் என்பவர் யார்?
3. What is Prospectus?  
தகவலறிக்கை என்றால் என்ன?
4. Who are liable for mis-statement in prospectus?  
தவறான தகவலறிக்கைக்கு பொறுப்பாளர் யார்?
5. What do you mean by Preference shares?  
முன்னுரிமை பங்குகள் குறித்து நீவீர் அறிவது யாது?
6. What is minimum subscription?  
குறைந்தபட்ச சந்தா என்றால் என்ன?

7. State the qualifications of a Company Secretary.

நிறுமச் செயலரின் தகுதிகளைக் குறிப்பிடுக.

8. Who is appointing Secretary for a Company?

ஒரு நிறுவனத்தின் செயலரை நியமனம் செய்பவர் யார்?

9. What do you mean by borrowing power?

கடன் வாங்கும் சக்தி பற்றி நீவீர் அறிவது யாது?

10. What is secured debentures?

பாதுகாக்கப்பட்ட கடன் பத்திரங்கள் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the documents to be submitted at the time of registration of Company?

நிறுவன பதிவு செய்யும் நேரத்தில் தேவைப்படும் ஆவணங்கள் யாவை?

Or

(b) Differentiate between private company and public company.

தனியார் நிறுவனம் மற்றும் பொது நிறுவனம் வேறுபடுத்துக.

12. (a) State the Secretarial procedure in relation to preparation of prospectus.

தகவலறிக்கையை தயாரிப்பதில் செயலரின் நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.

Or

(b) State the significance of prospectus.

தகவலறிக்கையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.

13. (a) Explain the provisions regarding issue of shares to public.

பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிடுவதில் உள்ள விதிகளை விளக்குக

Or

- (b) What are conditions for issue of right shares?

உரிமைப் பங்குகளை வெளியிடுவதில் உள்ள விதிமுறைகளை யாவை?

14. (a) Explain the Duties of a Secretary.

நிறுமச் செயலரின் கடமைகள் விளக்குக.

Or

- (b) List out the liabilities of Company Secretary.

நிறுமச் செயலரின் பொறுப்புகளை வரிசைபடுத்துக.

15. (a) What are the features of Debentures?

கடனீட்டு பத்திரங்களின் இயல்புகள் யாவை?

Or

- (b) Explain the limits of accepting deposits as prescribed under the Companies Rules.

வைப்புகளை ஏற்பதில் உள்ள வரம்புகளை நிறும விதிகளின்படி விளக்குக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the steps in incorporation of a Company.

நிறுவன பதிவு செய்யும் நடைமுறைகளை விளக்குக.

17. Explain the legal provisions relating to issue and registration of a prospectus.

தகவலறிக்கை வெளியிடுதல் மற்றும் பதிவு செய்வதில் உள்ள சட்ட விதிகளை விளக்குக.

18. What are the duties of the Company Secretary with regard to issue of bonus shares.

ஊக்கப் பங்குகளை வெளியிடுவதில் நிறுமச் செயலரின் கடமைகள் யாவை?

19. Explain the Powers of a Company Secretary.

ஒரு நிறும செயலரின் அதிகாரங்களை விளக்குக.

20. Give similarities and distinction between a share holder and a debenture holder.

கடனீட்டுப் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கும், பங்குகளை வைத்து இருப்பவர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் தருக.

F-2454

Sub. Code

7BCS3C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Third Semester

Corporate Secretaryship

PARTNERSHIP ACCOUNTING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is partnership deed?  
கூட்டு பங்கு பத்திரம் என்றால் என்ன?
2. What is sacrificing ratio?  
தியாக பங்கீடு என்றால் என்ன?
3. What do mean by fixed and fluctuating capital?  
நிலையான ஏற்றத்தாழ்வு மூலதனம் என்றால் என்ன?
4. What is meant by admission of a partner?  
சேர்க்கை பங்குதாரர் என்றால் என்ன?
5. What is revaluation A/c?  
மறுமதிப்பீடு கணக்கு என்றால் என்ன?
6. What do you know about goodwill?  
நன்மதிப்பு என்றால் என்ன?



7. What is executor account of a partner?  
கணக்கு நிறைவேற்றும் கூட்டுபங்குதாரர் என்றால் என்ன?
8. What is retirement of partnership?  
ஓய்வு பெறும் கூட்டு பங்குதாரர் யார்?
9. What do you know about the maximum loss method of distribution?  
அதிகப்படியான நட்டமுறை பகிர்ந்தளித்தல் என்றால் என்ன?
10. What is dissolution of a firm?  
நிறுவன கலைப்பு என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Differentiate between fixed and fluctuating capital.  
நிலையான மற்றும் ஏற்றத்தாழ்வின் மூலதனம் உள்ள வேறுபாடுகள் யாவை?
- Or
- (b) Explain the importance of profit and loss appropriation account in partnership firm.  
கூட்டுபங்கு நிறுமத்தின் இலாப மற்றும் நட்ட பொருந்தப்பாடு கணக்கின் முக்கியத்துவம்?
12. (a) X and Y are partners in a firm. X is to get a commission of 10% of net profit before charging any commission. Y is to get a commission of 10% on net profit after charging all commission. Net profit for the year ended 31<sup>st</sup> March 2014 before charging any commission was Rs. 1,10,000. Find the commission of X and Y. Also show the distribution of profit.

X மற்றும் Y நிறும் கூட்டாளிகள். X என்பவர் கமிஷன் 10% முன்நிகர லாபத்தில் இருந்து பெற்றார். Y என்பவர் பின் நிகர லாபத்தில் இருந்து 10% பெற்றார். நிகர லாபம் 31 மார்ச் 2014 முன்பெரும் கமிஷன் ரூ. 1,10,000/- X மற்றும் Y க்கு கணக்கீடு இலாப அளவும் பகிர்ந்து.

Or

- (b) A, B and C are Partners in a firm sharing Profit and Losses in the ratio 2 : 3 : 5. Their fixed capitals were 3,00,000; 6,00,000; and 1,20,000 respectively for the year 2014 interest on capital credited to them @ 12% instead of 10%. Pass the necessary adjustment entry.

A, B மற்றும் C மூவரும் கூட்டாளிகள் இலாப மற்றும் நஷ்ட பங்கீடு 2 : 3 : 5. நிலையான முதல் 3,00,000; 6,00,000; மற்றும் 1,20,000 எனும் அடிப்படையில் 2014. முதல் தொகைக்கான வட்டி 12% பதிலாக 10% சம்பந்தப்பட்ட குறிப்பு வரைக.

13. (a) Capital of the firm Sharma and Verma is Rs. 4,00,000 and the market rate of interest is 15%. Annual salary to partners is Rs. 2,400 each. The profit for the last three years were Rs. 1,20,000, Rs. 1,44,000 and Rs. 1,68,000. Goodwill is to valued at 2 years purchase of last 3 years average super profit. Calculate the Goodwill of the firm.

சர்மா மற்றும் வெர்மா முதல் தொகை ரூ. 4,00,000/- சந்தை மதிப்பீடு 15% வட்டி. ஆண்டு சம்பளம் கூட்டாளிக்கு ரூ. 2,400/- வீதம். கடந்த மூன்று ஆண்டுகளின் இலாபம் ரூ. 1,20,000/-, ரூ. 1,44,000/- மற்றும் ரூ. 1,68,000/- நன்மதிப்பு 2 ஆண்டுக்கு, கொள்முதல் சராசரியாக 3 ஆண்டுக்கும் அதிக இலாபம். நிறுவனத்தின் நன்மதிப்பை காண்க.

Or

- (b) X and Y are partners sharing profits in 5 : 3 ratio admitted Z for 1/10<sup>th</sup> share which he acquired equally for X and Y. Calculate new profit sharing ratio.

X மற்றும் Y கூட்டாளிகள் பங்கீடும் இலாபம் 5 : 3. Z என்பவரை அனுமதித்து 1/10 சமமாக வாங்கியது X மற்றும் Y. புதிய இலாப பங்கீடு கூறித்து காண்க.

14. (a) Aparna, Manisha and Sonia are partners sharing profits in the ratio of 3 : 2 : 1. Manisha retires and goodwill of the firm is valued at Rs. 1,80,000. Aparna and Sonia decided to share future in the ratio of 3 : 2. Pass necessary Journal entries.

அபர்ணா, மனிஷா மற்றும் சோனியா மூவரும் கூட்டாளிகள் பங்கீடு முறை 3 : 2 : 1. மனிஷா ஓய்வு பெற்றார். நிறுவனத்தின் நன்மதிப்பு ரூ. 1,80,000. அபர்ணா மற்றும் சோனியா முடிவுகளின் படி 3 : 2 குறிப்பேடு எழுதுக.

Or

- (b) If profit till the date of death are to be ascertained A, B and sharing profit in the ratio of 2 : 2 : 1. B died on 31<sup>st</sup> March 2014, Accounting are closing on December sales for the year 2013 amounted to Rs. 9,00,000, sales of Rs. 3,00,000 amounted between the period from 1 Jan 2014 to 31 March 2014. The profit for the year 2013 amounted to Rs. 90,000, Calculate deceased partner's share in the Profit of the firm.

அறுதியிட்ட இலாபம் மரணம் அடைந்ததினம் வரை A, B என்பவர் இலாப பகிர்வு 2 : 2 : 1. B என்பவர் 31 மார்ச் 2014 இயற்கை எய்தினார். இறுதிகணக்கு முடிவு டிசம்பர் 2013 விற்பனை ரூ. 9,00,000/- 1 ஜனவரி 2014 முதல் 31 மார்ச் 2014 வரை விற்பனை ரூ. 3,00,000. 2013ம் ஆண்டின் இலாபம் ரூ. 90,000/- இறந்த கூட்டாளியின் இலாப பங்கினை கணக்கிடுக.

15. (a) A, B and C are partners sharing profits and losses in the ratio of 5 : 4 : 1. The profit for the year ending 31, March, 2010 was Rs. 1,00,000. B died on 30<sup>th</sup> June 2010. Calculate C's share of profit till the date of death and pass necessary journal entry.

A, B மற்றும் C கூட்டாளிகளின் இலாப மற்றும் நட்ட பங்கீடு 5 : 4 : 1. இலாப கணக்கு 31 மார்ச் 2010 ன் ரூ. 1,00,000. B என்பவர் 30 ஜூன் 2010 அன்று மரணம் அடைந்துவிட்டார். கணக்கீடு செய்யக் C ன் இலாப பங்கீடு மற்றும் குறிப்பேடு வரைக.

Or

- (b) The amount of sundry assets transferred to Realisation A/c was Rs. 80,000. 60% of them have been sold at a profit of Rs. 2,000. 20% of the remaining were sold at a discount of 30% and remaining were taken over by Z (a partner) at book value. Journalise.

சொத்துகளை பகிர்ந்தளித்தல் கணக்கு ரூ. 80,000. 60% இலாபம் விற்பனை செய்யப்பட்டது ரூ. 2,000. 20% விற்பனை கழிவு மற்றும் 30%, Z எனும் கூட்டாளி எடுத்துக்கொண்டார். குறிப்பேடு எழுதுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. A, B and C are partners. They admit D and guarantee that his share of profit will not be less than Rs. 20,000. Profits to be shared 4 : 3 : 3 : 2 respectively. Total profits were Rs. 96,000. It was agreed that excess payable to D over his share will be borne by A, B and C in the ratio of 3 : 2 : 1. Calculate share of profit for each partner.

A, B மற்றும் C கூட்டாளிகள். D எனும் நபரை குறைந்தபட்சம் லாபம் ரூ. 20,000/- அடிப்படையில் இணைந்தனர். இலாப பகிர்வு 4 : 3 : 3 : 2 மொத்த இலாபம் ரூ. 96,000. D என்பவரின் ஒப்புதுதலுடன் A, B மற்றும் C க்கு 3 : 2 : 1 கூடுதலாக வழங்கப்பட்டது. அனைத்து கூட்டாளிக்கும் இலாப கணக்கை தயார் செய்க.

17. On 31.3.14, the Balance sheet of W and R shared profits in 3 : 2 ratio was as follows :

Liabilities	Amount	Assets	Amount
Creditors	40,000	Cash	10,000
Profit and loss A/c	30,000	Sundry debtors	40,000
Capital Accounts :		Less : Provision	14,000
W	80,000	Stock	50,000
R	60,000	Plant and Machinery	70,000
		Patents	41,400
	<u>2,10,000</u>		<u>2,10,000</u>

On this date, B was admitted as a partner on the following conditions :

- B will get  $\frac{4}{15}$ <sup>th</sup> share of profits.
- B had to bring Rs. 60,000 as his capital to which amount other partners capitals shall have to be adjusted.
- He would pay cash for his share fo goodwill which would be based on 2 years purchase of average profits of past 4 years.
- The assets would be revalued as under :
 

Sundry debtors book value less 5% provision for bad debts. Stock at Rs. 40,000, plant and Machinery at Rs. 80,000.
- The profits of the firm for the years 2011, 2012, 2013 were Rs. 40,000, 28,000 and Rs. 34,000 respectively.

Prepare Revaluation A/c, Partner' s Capital A/c and the Balance Sheet of the new firm.

31.3.2014 அன்று W, R, 3 : 2 விகிதத்தில் அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	தொகை	சொத்துக்கள்	தொகை
கடனீந்தோர்	40,000	ரொக்கம்	10,000
இலாப நட்ட க/கு	30,000	பற்பல கடனாளிகள்	40,000
முதல் க/கு :		(-) ஒதுக்கு	14,000
W	80,000	சரக்கிருப்பு	50,000
R	60,000	1,40,000 பொறி மற்றும் இயந்திரம்	70,000
		காப்புரினம்	41,400
	<u>2,10,000</u>		<u>2,10,000</u>

அதே நாளில் B என்பவர் பின்வரும் கட்டுப்பாட்டில் கூட்டாளியாக சேர்க்கப்படுகிறார்.

(அ) B – 4/15 என்ற விகிதத்தில் லாபப்பங்கு பெறுகிறார்.

(ஆ) B – ன் முதலாக ரூ. 60,000 கொண்டு வருவதுடன் அதற்கு ஏற்ப. மற்ற கூட்டாளிகளின் முதலில் மாற்றம் செய்யப்படும்.

(இ) B அவர்கள் நற்பெயர் பங்காக இரண்டு ஆண்டு கொள்முதலாக நான்கு ஆண்டுகளின் சராசரி இலாபம் வழங்க வேண்டும்.

(ஈ) பின்வருமாறு சொத்துக்கள் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது :

பற்பல கடனாளிகளில் 5% ஒதுக்குக, சரக்கிருப்பு ரூ. 40,000மும், பொறி இயந்திரம் ரூ. 80,000 ஆக கணக்கிடப்பட்டது..

(உ) இலாபம் முறையே 2011, 2012, 2013 ரூ. 40,000, ரூ. 28,000 மற்றும் ரூ. 34,000.

மறுமதிப்பிடு க/கு கூட்டாளிகளின் முதல் க/கு மற்றும் புதிய இருப்பு நிலைக்குறிப்பினை தயார் செய்க.

18. Pankaj, Naresh and Saurabh are partners sharing profits in the ratio of 3 : 2 : 1. Naresh retired from the firm due to his illness. On that date the Balance sheet of the firm was as follows :

Balance sheet on March 31 <sup>st</sup> 2013			
Liabilities	Amount	Assets	Amount
General Reserve	12,000	Bank	7,600
Sundry creditors	15,000	Debtors	6,000
Bills payable	12,000	Less : Provision for D. debts	400
Outstanding salary	2,200	Stock	9,000
Provisions for legal damages	6,000	Furniture	41,000
Capitals :		Premises	80,000
Pankaj	46,000		
Naresh	30,000		
Saurabh	20,000		
	<u>96,000</u>		
	<u>1,43,200</u>		<u>1,43,200</u>

Additional Information :

- (a) Premises have appreciated by 20%, Stock depreciated by 10% and provision for doubtful debts was to be made 5% on debtors. Further, provision for legal damages is to be made for Rs. 1,200 and furniture to be brought up to Rs. 45,000.
- (b) Goodwill of the firm be valued at Rs. 42,000.
- (c) Rs. 26,000 from Naresh's Capital Account be transferred to his loan account and balance be paid through bank; if required, necessary loan may be obtained from bank.
- (d) New profit sharing ratio of Pankaj and Saurabh is decided to be 5 : 1.

Give the necessary ledger accounts and Balance Sheet of the firm after Naresh's retirement.

பங்கஜ், நரேஷ், சுராப் கூட்டாளிகள் முறையே 3 : 2 : 1 என்ற விகிதத்தில் இலாபத்தை பிரித்து வந்தனர். உடல்நிலை காரணமாக நரேஷ் கூட்டாண்மையில் இருந்துவிலகிறார்.

இருப்பு நிலைக் குறிப்பு 31.3.2013.

பொறுப்புகள்	தொகை சொத்துக்கள்	தொகை
பொதுக்காப்பு	12,000 வங்கி	7,600
பற்பல கடனீந்தோர்	15,000 கடனாளிகள்	6,000
செலுத்துவதற்குரிய மாற்றுசீட்டு	12,000 (-) ஒதுக்கு	400 5,600
கொடுபடா சம்பளம்	2,200 சரக்கிருப்பு	9,000
நஷ்டத்திற்கான ஒதுக்கு	6,000 அறைகலன்	41,000
முதல் :	அலுவலகம்	80,000
பங்கஜ்	46,000	
நரேஷ்	30,000	
சுராப்	20,000 96,000	
	<u>1,43,200</u>	<u>1,43,200</u>

கூடுதல் விவரங்கள் :

(அ) அலுவலங்கள் 20% கூடுதலாகவும், சரக்கிருப்பு 10% குறைவாகவும், கடனாளி மீதான 5% - ஆக கணக்கிடப்படுகிறது. மேலும் நஷ்டம் மீதான ஒதுக்கீடு 1200 கூடுதலாக ஒதுக்குக ரூ. 4,500 வாங்கிய அறைகலன்.

(ஆ) தற்பெயர் ரூ. 42,000 ஆக கணக்கிடப்படுகிறது

(இ) ரூ. 26,000 நரேஷ் கடன் கணக்கிற்கும் மாற்றம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை வங்கியின் இருந்து செலுத்தப்படுகிறது.

(ஈ) புதிய பங்கு விகிதம் பங்கஜ் மற்றும் சுராப்பிற்கு 5 : 1 என்ற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது.

தேவையான பேரேட்டுப்பதிவுகளையும், புதிய இருப்புநிலைக் குறிப்பு மற்றும் நரேஷ் கடன் க/கு தயார் செய்க.



19. X, Y and Z are partners sharing profits and losses in the ratio of 2:2:1 respectively. Their Balance Sheet as on march 2007 was as follows :

Balance Sheet as on 31.03.2007.

Liabilities	Rs.	Assets	Rs.
Sundry Creditors	1,00,000	Cash at bank	20,000
Capital Accounts		Stock	30,000
X	60,000	Sundry debtors	80,000
Y	1,00,000	Investments	70,000
Z	40,000	Furniture	35,000
General Reserve	50,000	Buildings	1,15,000
	<u>3,50,000</u>		<u>3,50,000</u>

Z died on 30<sup>th</sup> September 2007 and the following was provided :

- (a) Z – will be entitled to his share of profit upto the date of death based on last year's profit.
- (b) Z's share of Goodwill will be calculated on the basis of 3 years purchase of average profits of last four years The profits of the last four years was as follows :  
Year I – 80,000, Year II – Rs. 50,000,  
Year III – Rs. 40,000 and Year IV – Rs. 30,000
- (c) Interest on Capital was provided at 12% pa.
- (d) Drawings of the deceased partner upto the date of death was Rs. 10,000.
- (e) Rs. 15,400 should be paid immediately to the executor of the deceased partner and the balance in four equal yearly installments with interest at 12% on remaining balance.  
Prepare Z's capital account and Z's executors account till the account is finally closed.

X, Y மற்றும் Z கூட்டாளிகள் இலாப நடத்தலை 2 : 2 : 1 என்ற விகிதத்தில் பிரிந்துவந்தனர். அவர்களின் 31.3.2007 ம் நாளின் இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	1,00,000	வங்கி	20,000
முதல் :		சரக்கிருப்பு	30,000
X	60,000	பற்பல கடனாளிகள்	80,000
Y	1,00,000	முதலீடுகள்	70,000
Z	40,000	அறைகலன்	35,000
பொதுக் காப்பு	50,000	கட்டிடம்	1,15,000
	<u>3,50,000</u>		<u>3,50,000</u>

Z – 30 செப்டம்பர் 2007 அன்று இருந்தார் அதன் விளைவாக

- (அ) Z அவர்கள் இறந்த தேதிவரைவுமான இலாபத்தில் பங்கு பெறுகிறார்.
- (ஆ) Z –அவர்களின் நற்பெயர் பங்கிற்கு 3 ஆண்டு கொள்முதல் அடிப்படையில் நான்கு ஆண்டு சாராரி லாபம் கணக்கிடப்படுகிறது :
- ஆண்டு I – ரூ. 80,000, ஆண்டு II – ரூ. 50,000,  
ஆண்டு III – ரூ.40,000 மற்றும்  
ஆண்டு IV – ரூ. 30,000
- (இ) முதல் மீதான வட்டி 12% என கணக்கிடப்படுகிறது
- (ஈ) இறந்த கூட்டாளியின் எடுப்பு ரூ. 10,000.
- (உ) Z –ன் பிரதிரி கணக்கு ரூ. 15,400 உடனடியாகவும், மீதம் நான்கு ஆண்டிற்கான தவணையில் 12% வட்டியுடன் வழங்கப்படுகிறது Z'ன் முதல் க/கு மற்றும் அவரின் இறுதி தொகை செலுத்தும் அறிக்கை தயார் செய்க.

20. Pass the journal entry for the following transactions of Aakash and Prakash after the various assets other than cash and outside liabilities have been transferred to Realisation A/c :

- (a) Bank loan Rs. 2,40,000 was paid.
- (b) Stock worth Rs. 3,20,000 was taken over by Partner Prakash.
- (c) Partner Aakash paid a creditor Rs. 80,000.
- (d) An Asset not appearing in the books of accounts realized Rs. 2,40,000.
- (e) Expenses of Realisation Rs. 40,000 were paid by partner Prakash.
- (f) Profit of realization Rs. 7,20,000 were distributed between partners in 5 : 4.

குறிப்பேடு கணக்கை தயார் செய்க அகாஷ் மற்றும் பிரகாஷ் பகிர்வு அடிப்படையில் பல்வேறு சொத்துக்கள். ரொக்கம் மற்றும் இதர பொறுப்புகள் கணக்கு.

- (அ) வங்கி கடன் செலுத்தியது ரூ. 2,40,000
- (ஆ) இருப்பு மதிப்பு ரூ. 3,20,000 பிரகாஷ் எனும் கூட்டாளி எடுத்துக்கொண்டார்.
- (இ) கடனாளிக்கு ஆகாஷ் செலுத்திய பணம் ரூ. 80,000.
- (ஈ) சொத்து கணக்கு புத்தகத்தில் இடம்பெறவில்லை ரூ. 2,40,000.
- (உ) இதர செலவினம் பிரகாஷ் செலுத்தியது ரூ. 40,000
- (ஊ) இலாப மதிப்பீடு ரூ. 7,20,000 பகிர்ந்தளித்தல் கூட்டாளிக்கு 5 : 4.

F-2455

Sub. Code

7BCS3C3

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Third Semester

Corporate Secretaryship

MARKETING MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is marketing planning?  
சந்தையிடலின் திட்டமிடல் என்றால் என்ன?
2. What do you know about barter system?  
பண்டமாற்று முறை பற்றி நீ அறிவன யாவை?
3. What is consumerism?  
நுகர்வோரியல் என்றால் என்ன?
4. What do you mean by MIS?  
சந்தையியல் தகவல் தொடர்பு என்றால் என்ன?
5. What is product differentiation?  
பொருள் வேறுபடுத்துதல் என்றால் என்ன?
6. Differentiate packing and packaging.  
கட்டுமம் மற்றும் கட்டுமானம் வேறுபடுத்துக.

7. Write a few lines on segmenting the market.  
சந்தை பகுத்தல் பற்றி ஓரிரு வரிகள் எழுதுக.
8. What is select media advertising?  
ஊடகத் தேர்வு என்றால் என்ன?
9. What is services marketing?  
சேவை சந்தையிடல் என்றால் என்ன?
10. Give a short note on perishable market.  
அழுகக்கூடிய பொருட்களின் சந்தை பற்றி ஒரு சில வரிகள் எழுதுக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) List out the characteristics of product.  
பொருட்களின் இயல்புகள் வரிசைப்படுத்துக.
- Or
- (b) Discuss the advantages of marketing.  
சந்தையிடலின் நன்மைகளை விவரிக்கவும்.
12. (a) Discuss the role of middlemen in marketing function.  
சந்தையிடலில் இடைத்தரகரின் பங்கினை விவரிக்கவும்.
- Or
- (b) When the skimming pricing is a good option?  
Explain.  
மேலோட்ட விலையே சிறந்தது விவரிக்கவும்.

13. (a) Detail any five types of pricing methods.  
ஏதேனும் ஐந்து விலை நிர்ணயிக்கும் முறைகளை எழுதுக.  
Or
- (b) Differentiate marketing from selling function.  
விற்பனையிடலிருந்து சந்தையிடலினை வேறுபடுத்தி காட்டுக.
14. (a) Discuss role of sales person in marketing.  
சந்தையிடலில் விற்பனை பிரதிநிதியின் பங்கு யாவை?  
Or
- (b) What do you mean by insurance marketing? Give its significance.  
காப்பீட்டு சந்தையிடல் என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
15. (a) What do you know about telemarketing? Explain.  
தொலைபேசி வாயிலான சந்தையிடல் என்றால் என்ன? விவரி.  
Or
- (b) List any five factors involved in pricing decision.  
விலை நிர்ணயித்தலில் உள்ள ஏதேனும் ஐந்து காரணிகளை வரிசைப்படுத்துக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Detail the various marketing functions.  
சந்தையிடலின் பல்வேறு பணிகளை விவரிக்கவும்.
17. Criticize the role of consumer in product selection in e-marketing.  
ஆன்-லைன் வர்த்தகத்தின் பொருட் தேர்வின் போது நுகர்வோரின் பங்கினை விவரிக்கவும்.

18. Describe the factors to be considered in market segmentation.

சந்தை பகுத்தாய்தலில் உள்ள பல்வேறு காரணிகளை விவரிக்கவும்.

19. Critically analyze various pricing policies.

பல்வேறு வகையான விலைகளை கொள்கைகளை விவாதிக்கவும்.

20. Discuss different types of advertising channels with suitable examples.

விளம்பரத்திற்கான பல்வேறு வகையான வழிகளை உரிய உதாரணத்துடன் எழுதுக.

F-2456

Sub. Code

7BCS4C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fourth Semester

Corporate Secretaryship

COMPANY LAW AND SECRETARIAL PRACTICE – II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Who is a shareholder director?  
பங்குதார இயக்குநர் என்பவர் யார்?
2. State the minimum and maximum number of members for companies.  
நிறுவனத்தின் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக.
3. Who is an Additional Director?  
கூடுதல் இயக்குநர் என்பவர் யார்?
4. Give the meaning of the term Remuneration.  
வெகுமதி என்ற பதத்தின் பொருள் தருக.
5. List down the different types of company meetings.  
பல்வேறு வகையான நிறுவன கூட்டங்களை வரிசைப்படுத்துக.



6. What is AGM and EGM?  
AGM மற்றும் EGM என்றால் என்ன?
7. Who is an Auditor?  
தணிக்கையாளர் என்பவர் யார்?
8. What is the difference between inspection and investigation?  
ஆய்விற்கும் விசாரணைக்கும் உள்ள வேறுபாடு யாது?
9. What do you understand by the term 'winding up' in relation to a company?  
நிறுவன கலைப்பு என்ற பதத்தினை நீ புரிந்து கொண்டது யாது?
10. Who is a official liquidator?  
அதிகாரப் பூர்வ கலைப்பலுவலகர் என்பவர் யார்?

**Part B** (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the disqualifications of a director?  
இயக்குநரின் தகுதியிழப்புகள் யாவை?  
Or  
(b) What are the qualifications of a Director?  
இயக்குநரின் தகுதிகள் யாவை?
12. (a) Distinguish between manager and managing director.  
மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர்-வேறுபடுத்துக.  
Or  
(b) What are the procedures for appointment or an independent director in a company?  
ஒரு நிறுவனத்தில் சுய இயக்குநரை நியமனம் செய்யும் செயல்முறைகள் யாவை?

13. (a) State the procedure for issue of notice of company meetings.

நிறுவன கூட்டங்கள் பற்றி அறிக்கை வெளியிடுவதற்கான செயல்முறைகளை குறிப்பிடு.

Or

- (b) What are the contents of statutory report?

சட்டபூர்வ அறிக்கையில் உள்ள ஷரத்துகள் யாவை?

14. (a) What are the qualifications required to become eligible for an Auditor?

தணிக்கையாளர் ஆவர்தற்கான தகுந்த தகுதிகள் யாவை?

Or

- (b) How is the vacancy of the auditor is filled?

தணிக்கையாளரின் காலியிடம் எவ்வாறு நிரப்புகிறது?

15. (a) What are the consequences of voluntary winding up?

தன்னார்வ கலைப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

Or

- (b) Distinguish between members and creditors voluntary winding up.

உறுப்பினர் தன்னார்வ கலைப்பு மற்றும் கடனீந்தோரின் தன்னார்வ கலைப்பு வேறுபடுத்துக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Describe the duties and liabilities of Directors.

இயக்குநரின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விவரி.

17. Explain the duties of secretary relating to appointment of additional director and alternate director.

கூடுதல் இயக்குநர் மற்றும் மாற்று இயக்குநரை நியமனம் செய்யும் பொழுது நிறுவனச் செயலரின் கடமைகளை விவரிக்கவும்.

18. Explain the duties of company secretary relating to statutory meeting.

சட்டப்பூர்மான கூட்டம் குறித்து நிறுமச் செயலரின் கடமைகள் யாவை?

19. Describe the powers and duties of an auditor.

தணிக்கையாளரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து விவரி.

20. What are the duties of secretary in respect of creditors voluntary winding up?

கடனீந்தோரின் தன்னார்வ கலைப்பில் நிறுவனச் செயலரின் கடமைகள் யாவை?

F-2457

Sub. Code

7BCS4C2

**B.Com. (CS) DEGREE EXAMINATION,  
NOVEMBER 2019**

**Fourth Semester**

**Corporate Secretaryship**

**FINANCIAL MANAGEMENT**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Bring out the meaning of liquidity.  
நீர்மம் பற்றி சிறு குறிப்பு வரைக.
2. What do you know about profit maximization?  
இலாப அதிகரித்தல் பற்றி நீ அறிவன யாவை?
3. What is discounting factor?  
தள்ளுபடிக்க காரணி என்றால் என்ன?
4. State the meaning of financial decision.  
நிதியியல் முடிவு அர்த்தம் கூறுக.
5. Give the meaning of indifferent point.  
மாறாப் புள்ளி அர்த்தம் கூறுக.
6. What is homemade leverage?  
வீட்டினுள் செல்வாக்கு என்றால் என்ன?

7. “Any change in debt equity mix will make a change in value of the firm under NI Approach” do you agree? If yes why?

நிறுமத்தின் மதிப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் மற்றும் கடன் விகிதத்தில் ஏற்படும் மாற்றம் என NI கூற்றினை ஏற்கிறாயா? ஆம் எனில் ஏன்?

8. Is MM approach an extension of NOI?

MM கூற்று NOI கூற்றின் நீட்சியா?

9. What is gross working capital?

மொத்த வேலை மூலதனம் என்றால் என்ன?

10. What do you know about inventory management?

சரக்கிருப்பு மேலாண்மை பற்றி நீ அறிவன யாவை?

### Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the functions of financial manager? Explain.

நிதியியல் மேலாளரின் பணிகள் யாவை? விவரி.

Or

- (b) “Wealth maximization is strategic approach of financial management” – Explain.

“சொத்து மேம்படுத்துதலே தொலைநோக்கு நிதியியல் மேலாண்மை” – விவரி.

12. (a) Malaiya Ltd. Issued 60,000 15% irredeemable preference shares of Rs. 100 each. The issue expenses were Rs. 60,000. determine the cost of preference capital if shares are issued

(i) at par

(ii) at a premium of 10% and

(iii) at a discount of 5%.

மலையா நிறுவனம் 60,000 15% திரும்பப் பெறா முன்னுரிமைப் பங்குகளை ரூ. 100 விகிதத்தில் வழங்கியது. அதன் செலவுகள் ரூ. 60,000 அதன் முன்னுரிமைப் பங்கு விலையினை

- (i) முகமதிப்பில்
- (ii) 10% முனைமத்தில்
- (iii) 5% தள்ளுபடியில் கணக்கிடுக.

Or

(b) Allen Ltd. Pays a dividend of Rs.4 per share. Its shares are quoted at Rs. 40 presently and investors expect a growth rate of 10% per annum. Calculate :

- (i) cost of capital
- (ii) expected market price share if anticipated growth rate is 11%.

ஆலன் நிறுவனம் ரூ. 4 ஒரு பங்கிற்கு பங்கு ஆதாயம் வழங்கியது. அதன் பங்கு மதிப்பானது ரூ. 40 எனவும் மேலும் அதன் வளர்ச்சி ஆண்டுக்கு 10% ஆகும். அதன் :

- (i) முதல் விலை
- (ii) 11% வளர்ச்சியில் அதன் எதிர்பார்க்கப்பட்ட சந்தை விலையை கணக்கிடுக.

13. (a) Sind Ltd. A widely held company is considering a major expansion of its production facilities and following financing alternatives are available :

	X	Y	Z
Equity share capital (Rs. 10 each)	60	30	10
12% debentures	–	20	25
15% loan from a financial institution	–	10	25

Expected rate of return before tax is 20%. The rate of dividend of the company is not less than 18%. The company at present has low debt. Corporate taxation is 35%. Which of the alternatives you would choose?

சிந்து லிமிடெட் (நிறுவனம்) ஒரு மிகப்பெரிய விரிவாக்கத்திற்கான மாற்றுத்திட்டங்களை வழங்கியுள்ளது.

X Y Z

சமபங்கு (ரூ. பத்து வீதம்) 60 30 10

12% கடன்பத்திரங்கள் – 20 25

15% நிதிக்கடன் – 10 25

எதிர்பார்க்கப்படும் இலாபம் வரிக்கு முன்பு 20% நிறுவனத்தின் பங்கு ஆதாயம் 18%-க்கு கீழ் குறையக்கூடாது நடப்பில் நிறுவனம் குறைந்த கடன்களைக் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் வரி 35% இவற்றில் எந்தத் திட்டத்தினை தேர்வு செய்வாய்? கணக்கிடுக.

Or

- (b) Dubin Ltd. has equity share capital of Rs. 12,00,000 divided into shares of Rs. 100 each? It wishes to raise further Rs. 6,00,000 for expansion-cum-modernization scheme. The company plans the following financing alternatives :

Plan-A by issuing equity shares only

Plan-B Rs. 2,00,000 through equity shares and Rs. 4,00,000 through debentures @ 10 p.a.

Plan-C Rs. 2,00,000 by issuing equity shares and Rs. 4,00,000 by issuing 9% preference shares

Plan-D by raising term loan only at 10% p.a.

You are required to suggest the best alternative giving your comment assuming that the estimated EBIT after expansion is Rs. 2,25,000 and corporate tax rate is 40%.

ஓபின் நிறுமம் ரூ. 12,00,000 முதலினை ரூ. 100 ஒரு பங்கிற்கு எனப் பிரித்து வைத்துள்ளது. மேலும் ரூ. 6,00,000 வசூல் செய்ய திட்டமிட்டு கீழ்க்காணும் திட்டங்களை வைத்துள்ளது.

திட்டம் – A சமபங்குகள் மட்டும் வழங்குதல்

திட்டம் – B ரூ. 2,00,000 சமபங்காகவும் ரூ. 4,00,000 கடனீட்டுப் பத்திரமாகவும் 10 சதவீதத்தில் பெறுதல்

திட்டம் – C ரூ. 2,00,000 சமபங்காகவும் ரூ. 4,00,000 9 சதவீத முன்னுரிமை பங்காகவும் பெறப்படுகிறது

திட்டம் – D கடனாக ரூ. 10% வட்டியில் பெறுதல்

நீங்கள் மேற்கூறியவற்றில் எந்த திட்டம் சிறந்தது என அதன் இலாபம், வட்டி மற்றும் வரிக்கு முன்பு விரிவாக்கத்திற்கு பின்பு ரூ. 2,25,000 மேலும் அந்நிறுவனத்தின் வரி 40% எனக் கணக்கிடவும்.

14. (a) Martin Ltd. has the following capital structure :

Rs.

25000 Equity shares of Rs. 10 each	2,50,000
2000 9% Preference shares of Rs. 100 each	2,00,000
3000 10% Debentures of Rs. 100 each	3,00,000

The company's EBIT is Rs. 1,25,000. Calculate the financial leverage assuming that the company is in 40% tax bracket.

மார்ட்டின் நிறுவனம் கீழ்க்காணும் முதல் அமைப்பைக் கொண்டுள்ளது.

ரூ.

25000 சமபங்குகள் ரூ. 10 வீதம்	2,50,000
2000 9% முன்னுரிமைப் பங்குகள் ரூ. 100 வீதம்	2,00,000
3000 10% கடன்பத்திரங்கள் ரூ. 100 வீதம்	3,00,000

அந்த நிறுவனத்தின் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய இலாபம் ரூ. 1,25,000 அதன் வரி 40%-ஆக மதிப்பிடுகையில்.

Or

5

F-2457



- (b) A firm has sales of Rs. 15,00,000, variable cost of Rs. 9,00,000, fixed cost of Rs. 3,00,000 and debt of Rs. 8,00,000 at 8%. Calculate its operating, financial and combined leverages.

ஒரு நிறுமம் அதன் விற்பனை ரூ. 15,00,000, மாறுபடும் செலவு ரூ. 9,00,000, நிலைச் செலவு ரூ. 3,00,000 மற்றும் அதன் கடன் ரூ. 8,00,000 @ 8% அதன் செயல்பாடு, நிதியியல் மற்றும் இணைந்த நெம்புதல் கணக்கிடுக.

15. (a) From the following information relating to Perara Ltd., Calculate operating cycle and average working capital Annual cash expenses are Rs. 1,50,00,000

Stock holding :

Raw material : 2 Months

W.I.P. : 15 days

Finished goods : 1 Month

Average debt collection period : 2 Months

Average payment period : 45 Days.

கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு பெராரா நிறுவனத்திற்கு செயல்பாட்டு சுழற்சி மற்றும் சராசரி வேலைமுதல் கணக்கிடுக.

ஆண்டின் ரொக்க செலவுகள் ரூ. 1,50,00,000

சரக்கிருப்பு :

மூல சரக்கு – 2 மாதங்கள்

முழுமையற்ற விற்பனை சரக்கு – 15 நாட்கள்

முழுமைபெற்ற சரக்கிருப்பு – 1 மாதம்

சராசரி கடன் வசூல் காலம் – 2 மாதம், சராசரி பணம் செலுத்தும் காலம் – 45 நாட்கள்.

Or

6

F-2457

- (b) Brown Ltd. Has total sales revenue of Rs. 120 lakhs a year, of which 75% are credit sales. The firm has an investment opportunity in the money market to earn a return of 18% p.a. if the firm could reduce its float by 3 days, what would be the annual savings for it?

பிரவுன் நிறுவனம் அதன் மொத்த விற்பனை வருவாய் ரூ. 120 லட்சம் ஆண்டுக்கு, அதில் 75% கடன் விற்பனையாகும். அதன் மூலதன வாய்ப்பு 18% ஆண்டுக்கு, அதன் மூன்று நாட்கள் குறைக்கும் போது, அதனின் ஆண்டு சேமிப்பு என்னவாகும்?

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. “Liquidity and profitability are competing goals for the finance manager” – Comment.

நீர்மம் மற்றும் இலாபம் இரண்டும் ஒன்றுக்கொன்று இணையான நிதியியல் மேலாளருக்கு இலக்கு – கருத்து கூறுக.

17. In considering the most desirable capital structure for a company, the following estimates of the cost of debt-equity mix :

Debt as percentage of total capital employed	Cost of debt (%)	Cost of equity (%)
0	5.0	12.0
10	5.0	12.0
20	5.0	12.5
30	5.5	13.0
40	6.0	14.0
50	6.5	16.0
60	7.0	20.0

You are required to determine the optimal capital structure for the company by calculating weighted average cost of capital.

மிகச்சரியான முதல் அமைப்பினை பின்வரும் விபரங்களைக் கொண்டு சமபங்கு முதல் மற்றும் கடன் கலவை மதிப்பிடுக.

மொத்த முதல் தேவைப்படுவது சதவீதத்தில்	கடன் விலை சதவீதத்தில்	கடன் சமபங்கு சதவீதத்தில்
0	5.0	12.0
10	5.0	12.0
20	5.0	12.5
30	5.5	13.0
40	6.0	14.0
50	6.5	16.0
60	7.0	20.0

மிகச்சரியான முதல் அமைப்பினை காண சராசரி முதல் செலவில் கணக்கிடுக.

18. A Company needs Rs. 31,25,000 for construction of new plant. The following three plans are feasible :

Plan I : the company may issue 3,12,500, equity shares at Rs. 10 per share

Plan II : the company may issue 1,56,250 equity shares at Rs. 10. Per share and 15,625 8% debentures of Rs. 100 denomination

Plan III : the company may issue 1,56,250 equity shares at Rs. 10 per share and 15,625 8% preference shares at Rs. 100 per share.

Assuming corporate income tax of 40%, determine the EBIT-EPS indifference points between financing plan I and plan II and plan I and plan III.

ஒரு நிறுவனத்திற்கு ரூ. 31,25,000 புதிய பொறி கட்டுவதற்கு தேவைப்படுகிறது. அதற்கு மூன்று மாற்றுக்கள் திட்டங்கள் பின்வருமாறு :

திட்டம் I – 3,12,500 சமபங்குகள் ரூ. 10 வீதம் வழங்குவது

திட்டம் II – 1,56,250 சமபங்குகள் ரூ. 10 வீதத்திலும், 15,625 8% கடன் பத்திரங்கள் ரூ. 100 மதிப்பில் பெறுவது

திட்டம் III – 1,56,250 சமபங்குகள் ரூ. 10 விதம் மற்றும், 15,625 8% கடன்பத்திரங்கள் ரூ. 100 மதிப்பில் வழங்குவது

நிறுவன வரி 40% எனக் கணக்கிட்டு திட்டம் I, II மற்றும் III-ற்கு ஆணை மாறா புள்ளியினை கணக்கிடுக.

19. Calculate operating, financial and combined leverages under situations A, B and C from the following particulars :

Installed capacity – 1200 units

Actual production and sales – 800 units

Selling price per unit – Rs. 15

Variable cost per unit – Rs. 10

Fixed cost situation A – Rs. 1,000

Fixed cost situation B – Rs. 2,000

Fixed cost situation C – Rs. 3,000

Financial plan			
Capital structure	A	B	C
Equity (Rs.)	5,000	7,500	2,500
Debt (cost 12%)	5000	2500	7500

A, B மற்றும் C ஆகிய சூழலுக்கு செயல், நிதி மற்றும் இரண்டும் சேர்ந்த உந்துதலைக் கணக்கிடுக.

கொள்கலனின் கொள்ளளவு – 1,200 அலகுகள்

உற்பத்தி மற்றும் விற்பனை – 800 அலகுகள்

விற்பனை விலை ஓர அலகிற்கு – ரூ. 15

மாறுபடும் விலை அலகு ஒன்றிற்கு – ரூ. 10

மாறா விலை – A – ரூ. 1,000

மாறா விலை – B – ரூ. 2,000

மாறா விலை – C – ரூ. 3,000

நிதியியல் திட்டம்

முதல் அமைப்பு	A	B	C
சம்பங்கு முதல் (ரூ.)	5,000	7,500	2,500
கடன் (12%)	5000	2500	7500

20. X Ltd. is carrying on business of purchase and sales of an item. Selling price is Rs. 80 and purchase price is Rs. 60. during Dec. 2007, Jan 2008, Feb. 2008 and Mar. 2008, its sales were 300 units, 400 units, 500 units and 600 units respectively. 10% of sales are on cash basis and the balance on one month's credit basis. its office expenses are Rs. 3,000 per month. Cash balance on 1.1.2008 Rs. 10,000, at the end of each month, the stock was nil.

Prepare a cash budget for the months of Jan, Feb and March 2008.

X நிறுவனம் ஒருபொருளினை வாங்கி விற்கும் தொழிலில் உள்ளது. அதன் விற்பனை மற்றும் வாங்கும் விலை ரூ. 80 மற்றும் ரூ. 60 முறையே. 2007 டிசம்பர், 2008 ஜனவரி, பிப்ரவரி 2008, மார்ச் 2008, அதன் விற்பனை 300, 400, 500 மற்றும் 600 அலகுகள். 10% விற்பனை ரொக்க அடிப்படையில், மீதம் 1 மாத கடனில், அதன் அலுவலகச் செலவுகள் ரூ. 3,000 மாதத்திற்கு, 1.1.2008 அன்று அதன் கையிருப்பு ரொக்கம் ரூ. 10,000, சரக்கிருப்பு – பூஜ்ஜியம்.

ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்ச்கான ரொக்க திட்டப்பட்டியலை தயார் செய்க.

F-2458

Sub. Code

7BCS4C3

**B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019****Fourth Semester****Corporate Secretaryship****BUSINESS STATISTICS****(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Statistics.  
புள்ளியியல் வரையறு.
2. What is primary data?  
முதன்மை நிலை தகவல்கள் என்றால் என்ன?
3. What is the Mode value from the following data: 22, 25, 28, 25, 35, 38, 41, 21, 48, 51, 59.  
முகட்டின் மதிப்பை பின்வருவனவற்றுள் யாது  
22, 25, 28, 25, 35, 38, 41, 21, 48, 51, 59.
4. Give two limitations of Mean.  
சராசரியின் குறைகள் இரண்டை தருக.
5. What is mean deviation?  
சராசரி விலக்கம் என்றால் என்ன?

6. What are the various types of correlation?  
ஒட்டுறவின் பல்வேறு வகைகள் யாவை?
7. List out the two advantages of Time series analysis.  
காலம்சார் தொடர் வரிசை ஆய்வின் இரு நன்மைகளை வரிசைபடுத்துக.
8. What is chain index number?  
சங்கிலி, குறியீட்டெண் என்றால் என்ன?
9. What is probability?  
நிகழ்தகவு என்றால் என்ன?
10. Write short note on conditional probability.  
நிபந்தனை நிகழ்தகவு குறித்து சிறு குறிப்பு எழுதுக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Following are the marks, out of 100, obtained by 50 students in statistics.
- |    |    |    |    |    |    |    |    |    |    |
|----|----|----|----|----|----|----|----|----|----|
| 70 | 45 | 33 | 64 | 50 | 25 | 65 | 75 | 30 | 20 |
| 55 | 65 | 60 | 58 | 52 | 56 | 45 | 42 | 35 | 40 |
| 47 | 51 | 39 | 61 | 33 | 59 | 49 | 41 | 15 | 55 |
| 42 | 63 | 82 | 65 | 45 | 63 | 54 | 52 | 48 | 46 |
| 57 | 53 | 55 | 42 | 45 | 39 | 64 | 55 | 26 | 18 |
- Make a frequency distribution taking a class interval of 10 marks; take the first class interval as 0-10.

100 மதிப்பெண்களுக்கு 50 மாணவர்கள் புள்ளியியலில் எடுத்த மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

70 45 33 64 50 25 65 75 30 20  
 55 65 60 58 52 56 45 42 35 40  
 47 51 39 61 33 59 49 41 15 55  
 42 63 82 65 45 63 54 52 48 46  
 57 53 55 42 45 39 64 55 26 18

10 இடைவெளியில், முதல் பிரிவு இடைவெளி 0–10 ஆக அதிர்வெண் விநியோகம் செய்க.

Or

(b) Draw pie chart from the following data.

Ocean	Area (million sq. km.)
Pacific	70.8
Atlantic	41.2
Indian	28.5
Antarctic	7.6
Artic	4.8

பின்வரும் தகவல் அடிப்படையில் வட்ட விளக்க படம் வரையவும்.

கடல்	பரப்பளவு (மில்லியன் ச.கிமீ)
Pacific	70.8
Atlantic	41.2
Indian	28.5
Antarctic	7.6
Artic	4.8



12. (a) Find out the geometric mean of the following:

Marks	No. of students
10-25	6
25-40	22
40-55	44
55-70	26
70-85	3
85-100	1

பின்வருவனவற்றுள் பெருக்குச் சராசரி கண்டுபிடிக்கவும்.

மதிப்பெண் மாணவர் எண்ணிக்கை

10-25	6
25-40	22
40-55	44
55-70	26
70-85	3
85-100	1

Or

- (b) The values of median and arithmetic mean are 72 and 78 respectively, estimate the value of the mode.

இடைநிலையும் சராசரி மதிப்பு 72 மற்றும் 78 ஆகும். முகட்டு மதிப்பை கணக்கிடவும்.

13. (a) Calculate mean deviation from the following series.

X	10	11	12	13	14
F	3	12	18	12	3

சராசரி விலக்கம் கண்டுபிடிக்கவும்.

X	10	11	12	13	14
F	3	12	18	12	3

Or

(b) Calculate the standard deviation from the following:

Marks	No. of students
10	8
20	12
30	20
40	10
50	7
60	3

பின்வருவனவற்றுள் தரவிலக்கம் கணக்கிடவும்.

மதிப்பெண்	மாண எண்ணிக்கை
10	8
20	12
30	20
40	10
50	7
60	3

14. (a) Calculate the 3-yearly moving averages of the production figures given below.

Year	Production	Year	Production
2000	15	2007	56
2001	21	2008	63
2002	30	2009	70
2003	36	2010	74
2004	42	2011	82
2005	46	2012	90
2006	50	2013	95
		2014	102

கீழே கொடுக்கப்பட்டுள்ள உற்பத்தி தகவலுக்கான மூன்றாண்டு நகரும் சராசரியை கணக்கிடுக.

வருடம்	உற்பத்தி	வருடம்	உற்பத்தி
2000	15	2007	56
2001	21	2008	63
2002	30	2009	70
2003	36	2010	74
2004	42	2011	82
2005	46	2012	90
2006	50	2013	95
		2014	102

Or

(b) Construct the cost of living index number.

Group	Index No	Weight
Food	330	50
Clothing	208	10
Fuel and Lighting	200	12
House Rent	162	12
Miscellaneous	180	16

வாழ்க்கைச் செலவு குறியீட்டு எண்ணைக் காண்க.

குழு	குறியீட்டு எண்	எடை
Food	330	50
Clothing	208	10
Fuel and Lighting	200	12
House Rent	162	12
Miscellaneous	180	16

15. (a) A bag contains 7 red, 12 white, 4 green balls. What is the probability that:

- (i) 3 balls drawn are all white and  
(ii) 3 balls drawn are one of each color.

ஒரு பையில் 4 சிவப்பு, 12 வெள்ளை, 4 பச்சை பந்துகள் உள்ளன.

- (i) 3 பந்துகள் எடுக்கப்படும் பொழுது மூன்றும் வெள்ளை பந்துகள்.  
(ii) 3 பந்துகள் எடுக்கப்படும் பொழுது ஒவ்வொன்றும் ஒரு நிறத்தில் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?

Or

(b) What are different methods of Probability.

நிகழ்தகவை கணக்கிடும் பல்வேறு முறைகள் யாவை?

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the sources of Primary data.

முதன்மை தகவல்கள் எவ்விதங்களில் பெறப்படுகின்றது என்பதை விளக்குக.

17. Calculate Arithmetic Mean, Median and Mode.

Annual Profits	No. of Firm
Less than 10	3
Less than 20	18
Less than 30	45
Less than 40	93
Less than 50	135
Less than 60	161
Less than 70	168
Less than 80	170

சராசரி இடைநிலை மற்றும் முகட்டின் மதிப்பை கணக்கிடுக.

வருட இலாபம்	நிறுவன எண்ணிக்கை
Less than 10	3
Less than 20	18
Less than 30	45
Less than 40	93
Less than 50	135
Less than 60	161
Less than 70	168
Less than 80	170

18. Find out the coefficient of correlation

X	65	66	67	67	68	69	71	73
Y	67	68	64	68	72	70	69	70

ஒட்டுறவை கண்டுபிடிக்கவும்.

X	65	66	67	67	68	69	71	73
Y	67	68	64	68	72	70	69	70

19. Calculate from the following data the Fisher's Ideal Index, Laspayre's Index No and Passche's Index number.

	Items	A	B	C	D	E
Price	2014	8	2	1	2	1
	2015	20	6	2	5	5
Quantity	2014	50	15	20	10	40
	2015	60	10	25	8	30

பின்வருவனவற்றுள் பிஷர் குறியீட்டு எண், லாஸ்பியர் குறியீட்டு எண் மற்றும் பாஸ்சி குறியீட்டு எண் கண்டுபிடிக்கவும்.

	பொருள்	A	B	C	D	E
விலை	2014	8	2	1	2	1
	2015	20	6	2	5	5
அளவு	2014	50	15	20	10	40
	2015	60	10	25	8	30

20. Explain the uses of probability.

நிகழ்தகவின் பயன்களை விவரி.

F-2459

Sub. Code

7BCS4C4

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fourth Semester

Corporate Secretaryship

HUMAN RESOURCE MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is Human resource management?  
மனிதவள மேலாண்மை என்றால் என்ன?
2. Write any two needs of human resource management.  
மனிதவள மேலாண்மையின் ஏதேனும் இரு தேவைகளை எழுதுக.
3. Define HR planning.  
மனிதவள திட்டமிடல் – வரையறு.
4. What is on the job training?  
வேலையின் பயிற்சி என்றால் என்ன?
5. What do you know about vestibule training?  
பணிச்சூழல் பயிற்சியினை பற்றி நீ அறிவன யாவை?
6. Define job evaluation.  
பணி மேம்படுத்தல் வரையறு.

7. State the meaning of job specification.

பணி தனித்துவத்தின் அர்த்தம் எழுதுக.

8. Write a few lines on performance appraisal.

பணி பாராட்டு பற்றி ஒரே வரிகள் எழுதுக.

9. What is evaluation process?

பணி மேம்படுத்தலின் நிலைகள் யாவை?

10. Write about any two appraisal techniques.

பணி பாராட்டிற்கான ஏதேனும் இரு நுணுக்கள் எழுதுக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Brief the objectives of human resource planning.

மனிதவள மேம்பாட்டு திட்டமிடலின் நோக்கங்கள் குறிப்பு எழுதுக.

Or

(b) Explain the scope of HR planning.

மனிதவள திட்டமிடலின் நோக்கங்கள் விவரி.

12. (a) What are the Requisites of HRP? Explain.

மனிதவள திட்டமிடலின் அடிப்படை தேவைகள் யாவை?

Or

(b) List down the different recruitment process.

பல்வேறு வகையான பணி நியமன முறைகள் வரிசைப்படுத்துக.

13. (a) What is induction programme? Explain its significance.

புது நபர் விழிப்புணர்வு பயிற்சி என்றால் என்ன? அதன் இயல்புகளை எழுதுக.

Or

- (b) Explain any two sources to recruit top position.

மேல்மட்ட அதிகாரி தேர்வின் ஏதேனும் இரு வழிகளை எழுதுக.

14. (a) Brief about the Needs of Training.

பயிற்சியின் தேவையை பற்றி சிறு குறிப்பு வரைக.

Or

- (b) How will you evaluate a training programme?

பயிற்சியின் மதிப்பீடு எவ்வாறு செய்வாய்?

15. (a) Brief any two Modern methods of appraisal.

பணிப்பாராட்டிற்கான ஏதேனும் இரு தற்கால முறைகளை எழுதுக.

Or

- (b) Brief about any two compensation plans.

ஏதேனும் இரு நிவாரணத் திட்டத்தினை எழுதுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. “HRM as a Profession” Explain.

மனிதவள மேம்பாடு – தொழில் விவரி.



17. Write a Job description and Job Specification for the post of “MARKETING MANAGER”.

சந்தையில் பணிக்கான குறிப்பு மற்றும் தனித்துவம் எழுதுக.

18. Elaborate the different processes involved in recruitment function.

பணியாளர் தேர்வு முறையின் பல்வேறு பணி நிலைகளை எழுதுக.

19. Explain the different kinds of training methods.

பயிற்சியின் பல்வேறு வகைகளை எழுதுக.

20. Detail the need and importance of performance appraisal in an organization.

பணிப்பாராட்டிற்கான தேவை மற்றும் முக்கியத்துவத்தை எழுதுக.

F-2460

Sub. Code

7BCS5C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Corporate Secretaryship

COMMERCIAL LAW

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is illegal contract?  
சட்டத்திற்கு புறம்பான ஒப்பந்தம் என்றால் என்ன?
2. What is free consent?  
முழு ஒப்புதல் என்றால் என்ன?
3. What do you mean by offer?  
வழங்கல் பற்றி நீ அறிவன யாவை?
4. State the meaning of acceptance.  
ஏற்றுக்கொள்ளுதல் பற்றி ஒரிரு வரிகள் எழுதுக.
5. What is endorsement?  
குறிப்பிட்டு மேலேறுதல் என்றால் என்ன?
6. What do you know about indemnity?  
இழப்பீடு என்றால் என்ன?

7. What is guarantee?  
உத்திரவாதம் என்றால் என்ன?
8. What is breach of a contract?  
ஒப்பந்த முறிவு என்றால் என்ன?
9. What do you know about surety?  
உறுதித்தன்மை என்றால் என்ன?
10. What is pledge?  
அடமானம் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the term expresses contract.  
வெளிப்படுத்தப்பட்ட ஒப்பந்தம் பற்றி விவரி.

Or

- (b) Describe lawful consideration.  
சட்டரீதியான இழப்பீடு பற்றி குறிப்பு எழுதுக.

12. (a) Explain quasi contract.  
அரை ஒப்பந்தம் என்றால் என்ன?

Or

- (b) Differentiate between mistake and misrepresentation.  
தவறு மற்றும் தவறான பிரிதிநிதித்துவம் வேறுபடுத்துக.

13. (a) Write a brief note on discharge of contract.

ஒப்பந்த செயல்படுத்தல் பற்றி சுருக்கமாக எழுதுக.

Or

- (b) Explain the Remedies for breach of contract.

ஒப்பந்த முறிவிற்கான தீர்வினை விளக்குக.

14. (a) What are role of finder of lost goods?

தொலைந்த பொருட்களை கண்டெடுப்பவரின் கடமையாது?

Or

- (b) Discuss the importance of carriage service.

சரக்கு வாகன சேவையின் முக்கியத்துவத்தை விவரிக்கவும்.

15. (a) Explain duties of common carriers.

பொது வாகன சேவையின் கடமைகள் யவை?

Or

- (b) What do you know about law agency? Explain.

முகவர் சட்டத்தினை பற்றி நீ அறிவனவற்றை எழுதுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Differentiate between expressed and implied contract.

வெளிப்பாடுடைய மற்றும் வெளிப்பாடற்ற ஒப்பந்தம் வேறுபடுத்துக.

17. Brief the impossibilities of discharge of contract.

ஒப்பந்த வெளிப்பாட்டின் இயலாமையை குறிப்பெழுதுக.

18. Explain the laws relating to pledge.

அடமானத்தின் மீதான சட்டத்தினை விவரி.

19. Explain the different law relating to carriage of goods service.

சரக்கு பயண சேவையில் உள்ள சட்டங்களை விவரி.

20. Explain the conditions involved in consent of a contract.

ஒப்பந்தத்தின் ஒப்புதலின் மீதான கட்டுப்பாடுகள் விவரி.

---

F-2461

Sub. Code

7BCS5C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Corporate Secretaryship

CORPORATE ACCOUNTING – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is meant by preference shares?  
முன்னுரிமை பங்குகள் யாவை?
2. What is authorized capital?  
அங்கீகார முதலீடு என்றால் என்ன?
3. What do you mean by redeemable debentures?  
கடன்பத்திரம் மீட்பு என்றால் என்ன?
4. State any two advantages of debentures.  
கடன்பத்திர நன்மைகள் இரண்டு கூறுக.
5. What is schedule VI of Companies Act?  
நிறுவனச் சட்டம் அட்டவணை VI என்ன கூறுகிறது?
6. What is goodwill?  
நன்மதிப்பு என்றால் என்ன?

7. What are the methods of goodwill computation?  
நன்மதிப்பு கணக்கீடும் முறை யாவை?
8. What is merging of a companies?  
நிறுவனத்தை ஒன்றிணைப்பது என்றால் என்ன?
9. What do you mean by external reconstruction?  
வெளிப்புற மறு உருவாக்கம் என்றால் என்ன?
10. What is purchase consideration?  
கொள்முதல் செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the characteristics of a Company.  
நிறுவனத்தின் பண்புகளை விளக்குக.

Or

- (b) X Ltd invited applications for 20000 shares of Rs. 100 each payable: Rs. 25 on application; Rs.35 on allotment; Rs. 40 on call; 25000 shares were applied for 20000 shares and rejected the remaining applications. All moneys due were full received. Give journal entries.

X லிட் அழைப்பு விண்ணப்பம் 20000 பங்குகள் ரூ. 100 வீதம் செலுத்துதல் விண்ணப்பத்தின் போது ரூ. 25; ஒதுக்குதலின் போது ரூ. 35; அழைப்பின் போது ரூ. 40; 25000 பங்குகளுக்கு அழைப்பு பெறப்பட்டு 20000 பங்குகள் ஏற்றுக்கொண்டு மீதமுள்ள பங்குகள் நிராகரிக்கப்பட்டது. அழைப்புக்கான பணம் பெறப்பட்டு, பங்கு வெளியீட்டிற்கான முதற்குறிப்பேடு தருக.

12. (a) What are the conditions to be satisfied for issue of Bonus Shares?

வெகுமதி பங்குகள் வெளியிடும் போது எந்த மாதிரியான நிலைமைகள் திருப்தி ஒளிக்கும்?

Or

- (b) A share holder holding 500 equity shares of Rs.10 each of a company issued at 10% discount. He paid Rs.2 on application Rs.3 on allotment but could not pay first call of Rs.3 per share and these shares were forfeited for nonpayment and subsequent re-issued for Rs. 7 per share. Give necessary journal entries.

ஒரு பங்குதாரர் வைத்திருக்கும் 500 சம பங்கு பங்குகள் ரூ.10 வீதம் நிறுவனம் வழங்கியது 10% தள்ளுபடி முறையில் விண்ணப்பத்தின் போது ரூ. 2 வீதம் ஒதுக்கீட்டின் போது ரூ. 3 வீதம் முதல் அழைப்பின் போது ரூ. 3 வீதம் மற்றும் மீதமுள்ள பங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு பணம் செலுத்தாத காரணத்தால் மற்றும் அடுத்தடுத்த மறு வழங்கல் ரூ. 7 வீதம் பங்குகள் வெளியீட்டிற்கான முதற்குறிப்பேடு தருக.

13. (a) Explain Profit Prior to Incorporation.

நிறும பதிவிற்கு முந்தைய இலாபம் என்றால் என்ன?

Or

- (b) Give journal entries for redemption of preference shares.

முன்னுரிமை பங்குகளை மீட்பு முறையை பதிவிடு செய்க.

14. (a) What are the general principles involved in valuation of fixed assets?

நிலையான சொத்துகளை மதிப்பீடு செய்வதில் சம்பந்தப்பட்ட பொது கொள்கைகள் யாவை?

Or



- (b) What is Amalgamation? Explain the methods of calculating purchase consideration and distinction between Amalgamation and Absorption?

ஒன்றிணைப்பு என்றால் என்ன? ஒன்றிணைப்பு மற்றும் ஈர்ப்பமைப்பு உள்ள வேறுபாடுகளை கொள்முதல் செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை மற்றும் மதிப்பீடு முறை யாவை?

15. (a) The profits of MS Ltd. For the last 5 years were as follows:

Year	Rs.
2004	18,000
2005	22,000
2006	15,000
2007	27,000
2008	25,000

Compute the value of goodwill of MS Ltd. On the basis of 4 years purchase of weighted average.

MS நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டின் இலாப கணக்கு விபரம் கீழே உள்ளன :

வருடம்	ரூ.
2004	18,000
2005	22,000
2006	15,000
2007	27,000
2008	25,000

MS நிறுவனத்தின் நன்மதிப்பை கணக்கீடு செய்க. கடந்த நான்கு ஆண்டுகளின் கொள்முதல் எடையிடப்பட்ட சராசரி முறையில்.

Or

(b) What is managerial remuneration? Write a note.

நிர்வாகத்தினருக்கான சம்பளம் என்றால் என்ன? அதைப் பற்றி எழுதுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. A limited company was incorporated with an authorized capital of Rs. 2,00,000 divided into 20000 equity shares of Rs. 10 each. The company issued 10000 equity shares at a premium of Rs. 2 per share payable Rs. 2 on application; Rs.5 (including Premium) on allotment, Rs.3 on first call and Rs.2 on final call. Applications were received for 15000 shares. The directors made the allotment as follows:

To applicants of 3000 shares, the allotment was refused and to the remaining applicants' allotment was made pro-rata. Money paid in excess on application was adjusted towards the sum due on allotment. All the shareholders except that of the following paid the above call on the due date. Manak, a shareholder, to whom 200 shares were allotted failed to pay the allotment money and on his subsequent failure to pay the first call money, his share were forfeited. The forfeited shares were re-issued to Rajan as fully paid for Rs.9 per share. Give necessary journal entries.

ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனம் இணைக்கப்பட்டது அங்கீகாரம் பெற்ற நிறுவனத்துடன் முதல் ரூ. 2,00,000 பிரிக்கப்பட்டுள்ள 20000 சம பங்குகள் ரூ. 10 வீதம். அந்நிறுவனம் வழங்கிய 10000 சமபங்கு மற்றும் பரிமீயம் ரூ. 2 வீதம் விண்ணப்பம் ரூ. 2 வீதம் ஒதுக்கீடு (பரிமீயம்) உட்பட ரூ. 5 வீதம் முதல் அழைப்பு ரூ. 3 வீதம் மற்றும் இறுதி அழைப்பு ரூ. 2 வீதம் விண்ணப்பம் பெறப்பட்டது 15000 பங்குகள். இயக்குநர் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் :

விண்ணப்பதாரர்கள் 3000 பங்குகள் மற்றும் விண்ணப்பங்கள் ஒதுக்கீடு மறுத்து மற்ற விண்ணப்பம் சார்புடையது. கூடுதலாக பணம் செலுத்திய விண்ணப்பம் ஏற்று மற்ற பங்குதாரர் சரியான அழைப்பின் போது பணம் செலுத்திருந்தாலும் “மணக்” எனும் நபர் 200 பங்குகள் முதல் அழைப்பின் பெயரில் செலுத்த தவறியதால் பங்கு ஒறுப்பிழப்பு செய்து. மறு பங்கு வெளியீட்டில் ராஜன் முழு தொகையான ரூ. 9 வீதம் செலுத்தினார். முதல் குறிப்பேடு எழுதுக.

17. A company has 4000, 7% R.P. Share Capital of Rs.100 each fully paid. The company decides to redeem the shares on Dec. 31. 2007, at a premium of 5%. The company has sufficient profits. The following issues are made for the redemption purpose.

1000 Equity shares of Rs. 100 each at a premium of 10%;  
1000, 5% Debenture of Rs. 100 each. The issue was fully subscribed and all the amounts were received. The redemption was duly carried out. Write journal entries.

ஒரு நிறுவனம் கொண்ட 4000, 7% ஆர்.பி. பங்கு முதலீடு ரூ.100 வீதம் செலுத்தப்பட்டு. அந்த நிறுவனம் பங்குகளை பெற முடிவெடுத்து 31 டிசம்பர் 2007, பிரிமீயம் 5% அந்நிறுவனம் தேவையான இலாபம் பெற்றது. கீழ்க்காணும் காரணங்கள் பங்கு மீட்பால் ஏற்பட்டவை.

1000 சமபங்கு ரூ. 100 வீதம் பிரிமீயம் 10%, 1000, 5% கடன்பத்திரம் ரூ. 100 வீதம் இந்த பிரச்சனைக்கான முழு தீர்வு சந்தா மூலம் வசூல் செய்து. மீட்பு பங்கு சரிசெய்யப்பட்டது. முதற் குறிப்பேடு எழுதுக.

18. Umayya Ltd was incorporated on June 30, 2007 to acquire the business of Lal & Bros. as from January 1<sup>st</sup> 2007 on the basis of the balance sheet dated 31/12/2007. The accounts for the year ended December 31, 2007 disclosed the following:

- (a) There was a gross profit of Rs. 2,40,000;
- (b) The sales for the year amounted to Rs.12,00,000 of which Rs.5,40,000 was for the first six months.
- (c) The expenses debited to profit and loss a/c included directors fees Rs. 15,000, bad debts Rs. 3,600; advertising Rs. 12,000 (Rs. 1,000 per month); Salaries and general expenses Rs. 64,000; preliminary expenses written off Rs.5,000; donation to political party Rs.5,000; Find out the profit made before and after the incorporation.

உமையா நிறுவனம் இணைக்கப்பட்டது ஜூன் 30, 2007 முதல் வால் மற்றும் பிரதர்ஸ். ஜனவரி 1, 2007 முதல் இறுப்புநிலை கணக்கு 31.12.2007. ஆகவே இருப்புநிலை கணக்கு தயாரித்தல் 31.12.2007 கீழ்க்காணும் விபரம் :

- (அ) மொத்த லாபம் ரூ. 2,40,000;
- (ஆ) ஆண்டின் மொத்த விற்பனை ரூ. 12,00,000 இதில் முதல் ஆறு மாத விற்பனை ரூ. 5,40,000.
- (இ) இலாப மற்றும் நட்ட கணக்கில் இயக்குநர் கட்டணம் ரூ. 15,000 வராகடன் ரூ. 3,600 விளம்பரம் ரூ. 12,000 (ரூ. 1,000 மாதம்) சம்பளம் மற்றும் பொது செலவுகள் ரூ. 64,000 முதன்மை செலவு ரூ. 5,000 எழுதப்படவில்லை. நன்கொடை அரசியல் கட்சிக்கு ரூ. 5,000 செலவு விவரங்கள் பற்று வைக்கப்பட்டுள்ளது. இலாப கணக்கு நிறுவனம் இணைக்கப்படுவதற்கு முன் மற்றும் பின்பு கண்டுபிடி.

19. Authorized Capital of Z Ltd is Rs. 5,00,000 (50000 shares of Rs.10 each) on 31/12/2006. 25000 shares were fully called up. On 31/12/2006, the following balances taken from the ledger of the company.

	Rs.		Rs.
Opening Stock	50,000	Bonus	10,500
Sales	4,25,000	Debtors	38,700
Purchases	3,00,000	Creditors	35,200
Wages	70,000	Plant and	
Discount allowed	4,200	machinery	80,500
Discount received	3,150	Furniture	17,100
Insurance paid up to 31.3.2007	6,720	Cash and Bank	1,34,700
Salaries	18,500	Reserve	25,000
Rent	6,000	Loan from MD	15,700
General expenses	8,950	Bad debts	3,200
Printing and stationery	2,400	Call in arrears	5,000
Advertising	3,800	P & L account	6,220

Closing Stock Rs. 91,500; Depreciation on plant and Machinery, furniture @ 15% and 10% respectively; wages, salaries and rent outstanding amounts Rs.5,200, Rs.1,200, and Rs.600 respectively. Dividend @ 5% on paid up share capital is to be provided. Prepare final accounts of the company.

அங்கீகரிக்கப்பட்ட முதல் Z லிட் நிறுவனத்தின் ரூ. 5,00,000 (50000 பங்குகள் ரூ. 10 வீதம்) 31.12.2006 ன் படி 25000 பங்குகள் முழுவதுமாக அழைக்கப்பெற்றது. 31.12.2006. கீழ்க்காணும் இருப்புநிலை நிறுவன பேரேடுகளின் இருந்து பெறப்பட்டது.

	ரூ.		ரூ.
சரக்கிருப்பு	50,000	ஊக்கத் தொகை	10,500
விற்பனை	4,25,000	கடனாளிகள்	38,700
கொள்முதல்	3,00,000	கடனீந்தோர்கள்	35,200
கூலி	70,000	இயந்திரம்	80,500
தள்ளுபடி வழங்கப்பட்டது	4,200	அறைகலன்	17,100
தள்ளுபடி பெறப்பட்டது	3,150	ரொக்கம் (ம) வங்கி	1,34,700
காப்பீடு செலுத்தியது (31.3.07)	6,720	கையிருப்பு	25,000

	ரூ.		ரூ.
சம்பளம்	18,500	இயக்குநரிடம் இருந்து கடன்	15,700
வாடகை	6,000	வராக்கடன்	3,200
பொது செலவு	8,950	அழைப்பு நிலுவைகள்	5,000
அச்ச மற்றும் காகிதம்	2,400	இலாப (ம) நட்ட கணக்கு	6,220
விளம்பரம்	3,800		

இறுதிச் சரக்கிருப்பு ரூ. 91,500; இயந்திரம் மற்றும் அறைகலன்களில் தேய்மானம் முறையே 15% மற்றும் 10% கொடுக்கப்பட வேண்டிய பொறுப்புகள் கூலி ரூ. 5,200 சம்பளம் ரூ. 1,200 மற்றும் வாடகை ரூ.600 செலுத்திய பங்கு முதல் 5% பங்காதாயம் ஒதுக்குக. 31.12.2006 க்கான இறுதிநிலை கணக்கு தயார் செய்க.

20. A Ltd was absorbed by B Ltd on 31<sup>st</sup> December 2007. On that date their balance sheet were as under:

Liabilities	B Ltd	A Ltd	Assets	B Ltd	A Ltd
E. share of Rs. 10	5,00,000	2,00,000	Fixed assets	3,00,000	2,00,000
Reserve fund	1,00,000	50,000	Investments	—	20,000
Current liabilities	<u>2,00,000</u>	<u>1,50,000</u>	Current assets	<u>5,00,000</u>	<u>1,80,000</u>
	<u>8,00,000</u>	<u>4,00,000</u>		<u>8,00,000</u>	<u>4,00,000</u>

The conditions of absorption are 2 shares of B Ltd of Rs. 10 each at a premium of Rs. 2.50 per share for every one share held in A Ltd. Prepare the ledger accounts in the books of A Ltd and pass entries in the books of B Ltd.

A லிட் நடைபெற்றது கொண்டிருக்கும். B லிட் வியாபாரத்தை 31.12.2007 ஈர்த்து கொண்டது. அன்றைய தேதியின் இருப்புநிலை குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	B லிட்	A லிட்	சொத்துக்கள்	B லிட்	A லிட்
பங்குகள் (ரூ 10)	5,00,000	2,00,000	நிலையான		
காப்பு	1,00,000	50,000	சொத்து	3,00,000	2,00,000
நடப்பு			முதலீடு	—	20,000
பொறுப்புகள்	<u>2,00,000</u>	<u>1,50,000</u>	நடப்பு சொத்து	<u>5,00,000</u>	<u>1,80,000</u>
	<u>8,00,000</u>	<u>4,00,000</u>		<u>8,00,000</u>	<u>4,00,000</u>

நிபந்தனைகளின் அடிப்படையில் ஈர்த்து கொண்டு 2 பங்குகள் B லிட் ரூ. 10 வீதம் பிரிமீயம் ரூ. 2.50 வீதம் அனைத்து பங்குகளும் A லிட் பெறப்பட்டது.

பேரேட்டுக் கணக்கு A லிட் மற்றும் B லிட் மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படையில் தயார் செய்யும்.

---

F-2462

Sub. Code

7BCS5C3

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Corporate Secretaryship

ECONOMIC LAWS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define offences.  
குற்றம் வரையறு.
2. What is penalty?  
அபராதம் என்பது யாது?
3. What do you mean by Commission?  
ஆணைக்குழு பற்றி நீ அறிவது யாது?
4. Who are all the members of Commission?  
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் யார்?
5. Write a short note on Foreign Exchange.  
அன்னிய செலாவணி பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.
6. What is current account in Foreign Exchange?  
அன்னிய செலாவணியில் உள்ள நடப்பு கணக்கு என்றால் என்ன?



7. Who is a consumer?  
நுகர்வோர் என்பவர் யார்?
8. Write a short note on deficiency in service.  
சேவை குறைபாடு பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.
9. What is Environment?  
சுற்றுச்சூழல் என்றால் என்ன?
10. What do you meant by Environment pollutant?  
சுற்றுச்சூழல் மாசுபடுத்தி, பற்றி நீ பொருள் கூறுக.

**Part B** (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the scope of IRDA?  
தொழிற்சாலை மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் நோக்கங்கள் யாவை?

Or

- (b) What are the various types of licensing?  
பல்வேறு வகையான உரிமங்கள் யாவை?
12. (a) What are the objectives of competition Act, 2002?  
போட்டியாளர் சட்டம், 2002 ன் நோக்கங்கள் யாவை?

Or

- (b) What are the prohibition of agreements of Competition Act, 2002?  
போட்டியாளர் சட்டம், 2002 ல் தடைசெய்யப்பட்ட ஒப்பந்தம் யாவை?

13. (a) Bring out the differences between the FERA and FEMA.

FERA விற்கும் FEMA விற்கும் உள்ள வித்தியாசங்கள் கொடுக்கவும். FERA-அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் FEMA-அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம்.

Or

- (b) What are the components of foreign trade?

அயல்நாட்டு வாணிபத்தின் உட்கூறுகள் யாவை?

14. (a) Brief the features of the Consumer Protection Act.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் இயல்புகளை சுருக்கி கூறுக.

Or

- (b) What are the rights of consumers?

நுகர்வோரின் உரிமைகள் யாவை?

15. (a) What are powers given to the Central Board by the Environment Protection Act?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய குழுவின் அதிகாரங்கள் யாவை?

Or

- (b) What are the importance of Environment Protection Act?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் முக்கியத்துவம் யாவை?

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Describe the provisions of the IRD Act.

IRD சட்டத்தின் விதிமுறைகளை விவரி.

17. Explain the duties and powers of competition commission of India.

இந்திய போட்டியாளர் குழுவின் கடமைகள் மற்றும் அதிகாரங்களை விளக்குக.

18. Explain the objectives of FEMA 1999.

அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் நோக்கங்களை விளக்குக.

19. Discuss in details the objects of Consumer Protection Act.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் இலக்குகளை விவாதிக்கவும்.

20. Elucidate the features of Environmental Protection Act, 1986.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் இயல்புகளை விவரிக்கவும்.

F-2463

Sub. Code  
7BCSE1A

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Corporate Secretaryship

Elective – DIRECT TAXES

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What are the basic conditions?

அடிப்படை நிபந்தனைகள் யாவை?

2. State the meaning of agriculture income.

விவசாய வருமானத்தின் பொருள் கூறு.

3. Write a few lines on GAV.

GAV இல் சில வரிகளை எழுதுங்கள்.

4. Brief the term “Unrealized rent”.

“அங்கீகரிக்கப்படாத வாடகை” என்ற வார்த்தையை சுருக்கமாக.

5. What do you know about disallowed expenses?

அனுமதிக்கப்படாத செலவுகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.

6. How will you treat overvaluation of closing stock in computation of income from business?

வணிகத்திலிருந்து வருமானத்தை கணக்கிடுவதில் மூடிய பங்குகளின் மதிப்பீட்டை நீங்கள் எவ்வாறு கருதுவீர்கள்?

7. Write a few lines on CII.

CII இல் சில வரிகளை எழுதுங்கள்.

8. What do know about STCG?

STCG பற்றி என்ன தெரியும்?

9. What is casual income?

சாதாரண வருமானம் என்றால் என்ன?

10. State the meaning sub letting income.

உள் வாடகை என்பதை பொருள் கூறு.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Mr. Ankit Singh left Indian for the first time on 15<sup>th</sup> December 2019 and returned back to India on 2<sup>nd</sup> February 2018. Identify his residential status for the AY 2019–20.

திரு. அங்கித் சிங் முதல் முறையாக இந்தியாவின் விட்டு 15 வது டிசம்பர் 2019 மற்றும் மீண்டும் இந்தியா திரும்பினார் 2 வது பிப்ரவரி 2018. AY 2019–20 க்கான அவரது குடியிருப்பு நிலையை அடையாளம் காணவும்.

Or

- (b) Mr. Sahil an Indian citizen goes to Singapore for employment during the previous year 2018–19 on 1st September 2019. He was in India from his birth during the year 1996. Identify his residential status.

திரு. சாஹில் ஒரு இந்திய குடிமகன் முந்தைய ஆண்டில் வேலை சிங்கப்பூர் செல்கிறது. 2018-19 1 வது செப்டம்பர் 2019, அவர் 1996 ஆம் ஆண்டில் பிறந்ததிலிருந்து இந்தியாவில் இருந்தார். அவரது குடியிருப்பு நிலையை அடையாளம் காணவும்.

12. (a) Mr. Nadeem ahamed resides in Chennai and gets Rs. 10,000 per month as basic salary, Rs. 8,000 per month as DA(entering service benefits) Rs.12,000 per month as HRA. He pays Rs.10,000 per month as rent. Calculate taxable HRA.

திரு. நாதீம் அஹமத் சென்னை வசிக்கின்றார். ரூ.10,000 மாதத்திற்கு அடிப்படை சம்பளம் போன்ற, ரூ.8,000 மாதத்திற்கு டிஏ (நுழையும் சேவை நன்மைகள்) வீட்டு வாடகைப்படி போன்ற மாதத்திற்கு ரூ.12,000 போன்ற பெறுகிறார். அவர் மாதத்திற்கு ரூ.10,000 வாடகைக்கு செலுத்துகிறார். வரி விதிக்கக்கூடிய HRA ஐக் கணக்கிடுங்கள்.

Or

- (b) Mr. Sourabh vohra retired from service on 12, May 2019 after serving 33 years and 8 months in BEL Ltd. He is covered by payment of gratuity act 1972. The employer paid him a gratuity of Rs.2,75,000 his monthly basic salary at the time of retirement was Rs.12000, DA Rs.4000 (does not enter into service benefits) and HRA Rs.3 000. calculate the amount of exempted gratuity.

திரு. செளரப் வோஹ்ரா பெல் லிமிடெட் நிறுவனத்தில் 33 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் பணியாற்றிய பின்னர் மே 12, 2019, அன்று சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். 1972 ஆம் ஆண்டு கிராச்சுட்டி சட்டம் செலுத்துவதன் மூலம் அவர் பாதுகாக்கப்படுகிறார். முதலாளி அவருக்கு ரூ.2,75,000 கிராச்சுட்டி வழங்கினார். ஓய்வு பெறும் போது அவரது மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ.12,000, டி.ஏ ரூ.4,000. (சேவை சலுகைகளில் நுழைவதில்லை) மற்றும் எச். ஆர் ஏ ரூ.3,000 விலக்கு அளிக்கப்பட்ட கிராச்சுட்டியின் அளவைக் கணக்கிடுங்கள்.

13. (a) Calculate Gross Annual Value from the following.

Particulars	House 1	House 2	House 3
MRV	1,15,000	1,20,000	1,10,000
FRV	1,10,000	1,15,000	1,15,000
SR	N.A	1,11,000	1,16,000
Actual Rent	95,000	89,000	1,10,000

பின்வருவனவற்றிலிருந்து மொத்த வருடாந்திர மதிப்பை கணக்கிடுங்கள்.

விவரங்கள்	வீடு 1	வீடு 2	வீடு 3
MRV க்கான	1,15,000	1,20,000	1,10,000
FRV	1,10,000	1,15,000	1,15,000
எஸ்.ஆர்	என்.ஏ.	1,11,000	1,16,000
உண்மையான வாடகை	95,000	89,000	1,10,000

Or

(b) From the following, calculate NAV

MRV	Rs. 28,000
FRV	Rs. 34,000
SR	Rs. 35,000
AR	Rs. 300 per month
Municipal tax	Rs. 1,500 is paid by the owner.

பின்வருவனவற்றிலிருந்து, NAVஐக் கணக்கிடுங்கள்

எம்.ஆர்.வி.	ரூ. 28,000
எஃப்.ஆர்.வி.	ரூ. 34,000
எஸ்.ஆர்.	ரூ. 35,000
AR மாதத்திற்கு	ரூ. 300
நகராட்சி வரி	ரூ. 1,500 உரிமையாளரால் செலுத்தப்படுகிறது

14. (a) Explain any five disallowed expenses.

அனுமதிக்கப்படாத ஐந்து செலவுகள் விளக்குங்கள்.

Or

- (b) How will you treat the bad debts allowed earlier recovered in income from business?

வணிகத்திலிருந்து வருமானத்தில் முன்னர் மீட்கப்பட்ட மோசமான கடன்களை எவ்வாறு நடத்துவீர்கள்?

15. (a) From the following details calculate capital gain :

- (i) Sale consideration of residential house Rs.25,000 on 26.10.2018 [CII:280]
- (ii) Cost of acquisition of house on 1.8.2006 is Rs.7,02,000 [CII:17]
- (iii) New residential house acquired on 2<sup>nd</sup> February 2019 is Rs.7,50,000.

பின்வரும் விவரங்களிலிருந்து மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுங்கள்.

- (i) 26.10.2018 அன்று குடியிருப்பு வீட்டின் ரூ. 25,000 விற்பனை பரிசீலிப்பு [CII:280]
- (ii) 1.8.2005 அன்று வீடு வாங்குவதற்கான செலவு ரூ. 7,02,000 [CII:117]
- (iii) புதிய குடியிருப்பு வீட்டில் வாங்கியது 2வது பிப்ரவரி 2019 ரூ. 7,50,000 உள்ளது.

Or



(b) Ms. Catherine furnishes the following details of his income. Calculate income from other sources for the previous year.

- (i) Rs.25,000 received as interim from government securities. Rs.2,000 spent towards collection charges.
- (ii) Dividend from an Indian company Rs.40,000
- (iii) Dividend from Foreign company Rs. 15,000
- (iv) Family pension Rs. 12,000.

திருமதி. கேத்தரின் தனது வருமானத்தின் பின்வரும் விவரங்களை அளிக்கிறார். முந்தைய ஆண்டிற்கான பிற மூலங்களிலிருந்து வருமானத்தைக் கணக்கிடுங்கள்.

- (i) ஒரு அரசு பத்திரங்களில் இருந்து இடைக்காலமாக ரூ.25,000 பெறப்பட்டது. வசூல் கட்டணங்களுக்காக ரூ. 2,000 செலவிடப்பட்டது.
- (ii) ஒரு இந்திய நிறுவனத்திடமிருந்து டிவிடெண்ட் ரூ. 40,000
- (iii) வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து ஈவுத்தொகை ரூ. 15,000
- (iv) குடும்ப ஓய்வூதியம் ரூ. 12,000.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Following are the income of Mr.Gaur for the previous year. Calculate his taxable income on the assumption that he is

- (a) Ordinary resident
- (b) Not an Ordinary resident
- (c) Non resident

- (i) Profit from business carried from Hyderabad Rs. 50,000
- (ii) Income accrued in India but received in Hongkong Rs.75,000
- (iii) Past untaxed income brought into India during this previous year Rs. 42,000
- (iv) Income from house property situated in Srilanka Rs. 48,000
- (v) Income from agriculture in USA Rs. 1,00,000
- (vi) Dividend from Indian company Rs. 1,00,000
- (vii) Dividend from foreign company Rs.1,50,000 received in India
- (viii) Income from Kenya but controlled from India Rs. 2,00,000
- (ix) Income from business Switzerland but controlled from Bangladesh Rs.50,0000
- (x) Income accrued in Indonesia Rs.2,50,000, 2/5<sup>th</sup> received in India.

முந்தைய ஆண்டிற்கான திரு. கோரின் வருமானம் பின்வருமாறு.  
அவர்

- (அ) ஒரு சாதாரண குடியிருப்பாளர்
- (ஆ) ஒரு சாதாரண குடியிருப்பாளர் அல்ல என்று கருதி அவரது வரிவிதிப்பு வருமானத்தை கணக்கிடுங்கள்.
- (இ) குடியுரிமையற்றவர்.
  - (i) ஹைதராபாத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் வணிகத்தின் லாபம் ரூ. 50,000
  - (ii) இந்தியாவில் வருமானம் ஈட்டப்பட்டது, ஆனால் ஹாங்காங் ரூ. 75,000 இல் பெறப்பட்டது.
  - (iii) இந்த முந்தைய ஆண்டில் ரூ. 42,000 இந்தியாவில் கொண்டு வரப்படாத கடந்த வருமானம்.
  - (iv) வீட்டில் சொத்து இருந்து வருமான அமைந்துள்ள இலங்கை ரூ. 48,000

- (v) அமெரிக்காவில் விவசாயத்தின் வருமானம் ரூ. 1,00,000
- (vi) இந்திய நிறுவனமான டிவிடெண்ட் ரூ. 1,00,000
- (vii) இந்தியாவில் பெறப்பட்ட வெளிநாட்டு நிறுவனமான ரூ. 1,50,000 டிவிடெண்ட்
- (viii) கென்யாவிலிருந்து வருமானம் ஆனால் இந்தியாவில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது ரூ. 2,00,000
- (ix) வணிக சுவிட்சர்லாந்தில் இருந்து வருமானம் ஆனால் பங்களாதேஷில் இருந்து ரூ.5,00,000 கட்டுப்படுத்தப்படுகிறது.
- (x) இந்தோனேசியாவில் பெறப்பட்ட வருமானம் இந்தியாவில் பெறப்பட்ட ரூ. 2,50,000, 2/5வது.

17. From the following calculate gross salary

Basic salary Rs. 8,000 p.m.

Bonus Rs. 5,000

DA Rs. 6,000 p.m. 50% forms part of salary]

Tiffin allowance Rs. 400 p.m.

Non- practicing allowance Rs. 250 p.m.

Deputation allowance Rs. 150 p.m.

Overtime allowance Rs. 250 p.m.

Special allowance Rs. 100 p.m.

Servant allowance Rs.75 p.m.

HRA Rs. 1,000 p.m.

EA Rs. 750 p.m.

The employee is a government servant and he resided in his own house and Works in Mysore. It is the usual practices to give 2% as commission on turnover achieved The turnover achieved by the employee is Rs. 50,000.

பின்வருவனவற்றிலிருந்து மொத்த சம்பளத்தைக் கணக்கிடுங்கள்.

அடிப்படை சம்பளம் இரவு 8000 மணி

போனஸ் ரூ. 5,000

டிஏரூ. 6,000 மணி [50% சம்பளத்தின் ஒரு பகுதி]

டிஃபின் கொடுப்பளவு மாலை 400 மணி

பயிற்சி பெறாத கொடுப்பளவு ரூ. 250 மணி

பிரதிநிதிகள் கொடுப்பளவு மதியம் ரூ. 150

கூடுதல் நேர கொடுப்பளவு பிற்பகல் ரூ. 250

சிறப்பு கொடுப்பளவு மதியம் ரூ. 100

சேவைக் கொடுப்பளவு மாலை 75 மணி

எச்.ஆர்.ஏ ரூ. 1,000 மணி

ஈ.ஏ. ரூ. 750 மணி

ஊழியர் ஒரு அரசு ஊழியர், அவர் தனது சொந்த வீட்டில் வசித்து மைசூரில் பணிபுரிகிறார். அடையப்பட்ட விற்றுமுதல் மீதான கமிஷனாக 2% கொடுப்பது வழக்கமான நடைமுறைகள். ஊழியர் அடைந்த வருவாய் ரூ. 50,000.

18. From the following calculate IFHP of Mr. Ashok who owns 5 houses.

Particulars	House 1	House 2	House 3	House 4	House 5
MV	45,000	55,000	65,000	75,000	50,000
FRV	50,000	45,000	60,000	70,000	60,000
SR	NA	49,000	NA	71,500	55,000
Nature of occupation	S/O for own residence	L/O	L/O	S/O for own business	S/O for own residence
Municipal tax (Rs.15,000 for 5 houses)	-	-	-	-	-
Load amount	20,000	30,000	40,000	50,000	60,000
Date of loan	1 <sup>st</sup> August 2011	1 <sup>st</sup> August 2011	1 <sup>st</sup> August 2011	1 <sup>st</sup> September 2011	1 <sup>st</sup> September 2011
Date of completion	June 2015	June 2015	June 2015	Feb 2020	Feb 2020
Date of repayment	May 2019	June 2015	June 2015	Feb 2020	Feb 2020
Date of repayment	May 2019	June 2019	May 2019	July 2019	July 2019

- (a) Municipal tax for house 2 and house 4 are due  
 (b) Interest for house 3 and 5 are due  
 (c) House 2 and house 3 are letout for a monthly rent of Rs.3500 and Rs.3 750  
 (d) House 2 was vacant for 2 months  
 (e) For house 3 three months rent could not be realized. The Unrealized rent is approved by the AO  
 (f) 12.5% interest is to be charged for house 1, house 3 and house 5 and 10% for house 2 and house 4.

வீடுகளைக் கொண்ட திரு. அஷோக்கின் IFHP ஐக் கணக்கீடுங்கள்.

விவரங்கள்	வீடு 1	வீடு 2	வீடு 3	வீடு 4	வீடு 5
எம்.வி.	45,000	55,000	65,000	75,000	50,000
FRV	50,000	45,000	60,000	70,000	60,000
எஸ்.ஆர்	என்.ஏ	49,000	என்.ஏ	71,500	55,000
ஆக்கிரமிப்பின் இயல்பு	சொந்த குடியிருப்புக்கு எஸ்	எல்/ஓ	எல்/ஓ	சொந்த வணிகத்திற்கான எஸ்/ஓ	சொந்த குடியிருப்புக்கு எஸ்/ஓ
நகராட்சி வரி (5 வீடுகளுக்கு ரூ. 15,000)	-	-	-	-	-
கடன் தொகை	20,000	30,000	40,000	50,000	60,000
கடன் தேதி	1 ஆகஸ்ட் 2011	1 ஆகஸ்ட் 2011	1 ஆகஸ்ட் 2011	1 செப்டம்பர் 2011	1 செப்டம்பர் 2011
நிறைவு செய்யப்பட்ட தேதி	ஜூன் 2015	ஜூன் 2015	ஜூன் 2015	பிப்ரவரி 2020	பிப்ரவரி 2020
திருப்பிச் செலுத்தும் தேதி	மே 2019	ஜூன் 2015	ஜூன் 2015	பிப்ரவரி 2020	பிப்ரவரி 2020
திருப்பிச் செலுத்தும் தேதி	மே 2019	ஜூன் 2019	மே 2019	ஜூலை 2019	ஜூலை 2019

(அ) வீடு 2 மற்றும் வீடு 4 க்கான நகராட்சி வரி செலுத்தப்பட உள்ளது.

(ஆ) வீடு 3 மற்றும் 5க்கான வட்டி செலுத்தப்பட உள்ளது.

- (இ) வீடு 2 மற்றும் வீடு 3 ஆகியவை மாதத்திற்கு ரூ. 3,500 மற்றும் ரூ. 3,750க்கு எல்/ஓ ஆகும்.
- (ஈ) வீடு 2 மாதங்கள் காலியாக இருந்தது.
- (உ) பொறுத்தவரை இல்லம் 3 மூன்று மாதங்களுக்கு வாடகைக்கு உணர்ந்து கொள்ள முடியவில்லை. மதிப்பிடப்படாத வாடகை AO ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- (ஊ) வீடு 1, வீடு 3 மற்றும் வீடு 5 மற்றும் வீடு 2 மற்றும் வீடு 4 க்கு 12.5% வட்டி வசூலிக்கப்பட வேண்டும்.

19. Calculate income from profession form the following receipts and payments given by Dr. Karthick.

Receipts	Rs.	Payments	Rs.
To Balance b/d	1,20,000	By Car expenses	24,000
To Fee from client		By Office expenses	6,000
2016-17	25,000	By Salary to staff	7,000
2017-18	30,000	By Interest on loan	1,000
2028-19	32,000	By Income tax	1,500
To Presents from clients	20,000	By Income tax penalty	600
To Winning from lottery	24,000	By Wealth tax	250
		By Purchase cost	5,000
		By Balance c/d	2,05,650
	<u>2,51,000</u>		<u>2,51,000</u>

Other information :

- (a) Depreciation of Rs. 2,500 is to be provided
- (b) Consider Rs. 1,500 as opening stock and Rs. 1,000 as closing stock
- (c) Car is 60% used for official purposes
- (d) Income from other sources Rs. 30,000.

தொழிலில் இருந்து வருமானத்தை கணக்கிடுங்கள் டாக்டர் கார்த்திக் வழங்கிய பின்வரும் ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகள்.

ரசீதுகள்	ரூ.	கொடுப்பனவு	ரூ.
சமநிலைப்படுத்த b/d	1,20,000	கார் செலவுகள் மூலம்	24,000
வாடிக்கையாளரிடமிருந்து		அலுவலக செலவுகள் மூலம்	6,000
கட்டணம்		ஊழியர்களுக்கு சம்பளம்	7,000
2016-17	25,000	கடனுக்கான வட்டி மூலம்	1,000
2017-18	30,000	வருமான வரி மூலம்	1,500
2028-19	32,000	வருமான வரி அபராதம் மூலம்	600
வாடிக்கையாளர்களிடமிருந்து வழங்கல்களுக்கு	20,000	செல்வ வரி மூலம்	250
லாட்டாரியிலிருந்து வெற்றி பெற	24,000	கொள்முதல் செலவு மூலம்	5,000
		இருப்பு மூலம் c/d	2,05,650
	<u>2,51,000</u>		<u>2,51,000</u>

பிற தகவல் :

- (அ) ரூ. 2,500 தேய்மானம் வழங்கப்பட உள்ளது
- (ஆ) தொடக்க பங்காக ரூ. 1,500 ஆகவும், ரூ. 1,000 ஐ இறுதி பங்காகவும் கருதுங்கள்
- (இ) கார் 60% உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது
- (ஈ) பிற மூலங்களிலிருந்து வருமானம் ரூ. 30,000.

20. From the following particulars submitted by. Mr. Raja, calculate income from other sources

- (i) Dividend from Indian company Rs. 8,000
- (ii) Interest on fixed deposit with bank Rs. 20,000
- (iii) Income from units of UTI Rs. 3,000
- (iv) Interest accrued on NSC VIII issue Rs. 4,000
- (v) Honorarium received as examiner Rs. 42,500

- (vi) Gifts from friends Rs. 55,000
- (vii) Employer's contribution to URPF and interest thereon Rs. 66,000
- (viii) Mr. Raja' own contribution to URPF Rs. 51,000
- (ix) Interest own contribution to URPF Rs. 15,000
- (x) Withdrawal from NSS account (1987) including interest Rs. 5,000
- (xi) Interest on deposit with private concerns Rs.,25,000
- (xii) Interest on debentures Rs.,3,300
- (xiii) Winnings from game show (Gross) Rs. 1,00,000
- (xiv) TDS on winnings from game show @ 30%
- (xv) Deposit in PPF alc Rs.,42,000.

சமர்ப்பித்த பின்வரும் விவரங்களிலிருந்து திரு. ராஜா, பிற மூலங்களிலிருந்து வருமானத்தைக் கணக்கிடுங்கள்.

- (i) இந்திய நிறுவனமான டிவிடெண்ட் ரூ. 8,000
- (ii) ரூ. 20,000 வங்கியில் நிலையான வைப்புக்கான வட்டி
- (iii) யுடிஐ ரூ. 3,000 அலகுகளிலிருந்து வருமானம்
- (iv) NSC VIII வெளியீட்டில் ரூ. 4,000 திரட்டப்பட்ட வட்டி
- (v) Honorarium பரிசோதனையாளராக ரூ.42,500 பெறப்பட்டது
- (vi) நண்பர்களிடமிருந்து பரிசுகள் ரூ. 55,000
- (vii) யுஆர்பிஎஃப் மற்றும் அதன் வட்டிக்கு முதலாளியின் பங்களிப்பு ரூ. 66,000



- (viii) யுஆர்பிஎஃப் ரூ. 51,000 க்கு திரு. ராஜாவின் சொந்த பங்களிப்பு
- (ix) யுஆர்பிஎஃப் ரூ. 15,000 க்கு வட்டி சொந்த பங்களிப்பு
- (x) வட்டி ரூ. 5,000 உட்பட என்எஸ்எஸ் கணக்கிலிருந்து (1987) திரும்பப் பெறுதல்
- (xi) தனியார் அக்கறைகளுடன் வைப்புத் தொகை ரூ. 25,000
- (xii) கடனீட்டுக்கான வட்டி ரூ. 3,300
- (xiii) விளையாட்டு நிகழ்ச்சியின் வெற்றிகள் (மொத்தம்) ரூ. 1,00,000
- (xiv) கேம் ஷோ @ 30% வெற்றிகளில் டி.டி.எஸ்
- (xv) பிபிஎஃப் டெபாசிட் க/கு ரூ. 42,000.
-

F-2465

Sub. Code

7BCSE2A

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Elective — COST ACCOUNTING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is costing?

அடக்க விலையியல் என்றால் என்ன?

2. What do you mean by prime cost?

முதன்மைச் செலவு பற்றி நீவிர் அறிந்தது யாது?

3. Write short note on re order level.

மறு ஆணை அளவு நிலை குறித்து குறிப்பு எழுதுக.

4. What is material control?

மூலப்பொருள் கட்டுப்பாடு என்றால் என்ன?

5. Write short note on time rate system.

நேரக் கூலி முறை குறிப்பு வரைக.

6. What is Job card?

பணி அட்டை என்றால் என்ன?

7. What is factory cost?  
தொழிற்சாலை செலவு என்றால் என்ன?
8. Write a note on overhead.  
மேற்செலவுகள் பற்றி குறிப்பு எழுதுக.
9. What is job costing?  
பணிமுறை அடக்கவிலையியல் என்றால் என்ன?
10. What is abnormal gain?  
அசாதாரண இலாபம் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the advantages of cost accounting?  
அடக்கவிலையியலின் நன்மைகள் யாவை?

Or

- (b) State the main differences between financial accounting and cost accounting.  
நிதிக்கணக்கியலுக்கும் அடக்கவிலை கணக்கியலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை எடுத்து கூறவும்.

12. (a) Calculate EOQ from the following information:

Annual consumption 3,000 units;

Cost of material per unit - Rs. 10;

Cost of placing one order - Rs. 30;

Annual carrying cost of one unit - Rs. 1.

கீழ்காணும் தகவல்களிலிருந்து சிக்கன கொள்முதல் அளவைக் காண்க.

ஆண்டு பயன்பாடு - 3000 அலகுகள்

மூலப்பொருட்களின் அடக்கவிலை ஓர் அலகிற்கு ரூ. 10

ஓர் அனுப்பாணை அனுப்புவதற்கு ஆகும் செலவு ரூ. 30

ஓர் அலகு சேகரித்து வைப்பதற்கான வருட செலவு ரூ. 1.

Or

2

F-2465

- (b) Calculate Economic order quantity, number of order and the frequency of orders in days from the following information.

Annual usage – 20,000 units, Buying cost per order – Rs. 10, Cost per unit – Rs. 100 and cost of carrying inventory — 10%

பின்வரும் விவரங்களில் இருந்து, சிக்கன கொள்முதல் அளவு, கொள்முதல் ஆணைகளின் எண்ணிக்கை மற்றும் ஆணைகளுக்கு இடையிலான கால அளவு கணக்கிடுக.

ஆண்டு நுகர்வு- 20,000

ஒரு ஆணைக்கு வாங்கும் செலவு ரூ. 10

ஒரு அலகின் விலை ரூ. 100

சரக்கு பாதுகாப்பு செலவு - 10%.

13. (a) Calculate Direct labour hour rate from the following:

Total number of workers 100;

Short and idle time 5%;

Working days in a year 300

Factory overheads Rs. 11,400;

Number of hours per day worked 8;

Gift to workers Rs. 1,000.

கீழ் வருபவற்றிலிருந்து நேரடி தொழிலாளர் நேர விதத்தை கணக்கிடுக.

மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 100

குறைந்த மற்றும் வீணான நேரம் 5%

ஆண்டு வேலை நாட்கள் 300

உற்பத்தி மேற்செலவும் ரூ. 11,400

நாள் ஒன்றுக்கு வேலை நேரம் 8 மணிகள்

தொழிலாளர்களுக்கு வெகுமதி அளித்தது ரூ. 1,000.

Or

- (b) Calculate total monthly remuneration of worker according to Halsey premium plan.

Time allowed = 48 hours

Time taken = 40 hours

Rate per hour = Rs. 10

ஹால்சே முறைப்படி "X" ன் மாத மொத்த கூலி கணக்கிடுக.

மொத்த நேரம் = 48 மணிகள்

எடுத்துக் கொண்ட நேரம் = 40 மணிகள்

ஒரு மணிக்கு ரூ. 10 வீதம்.

14. (a) Explain the different methods of apportionment of service department cost over production departments.

எவ்வாறு பல்வேறு பங்கீட்டு முறைகளில் சேவைத் துறையின் செலவுகளை உற்பத்தி துறைகளில் பங்கீடு செய்யப்படுகிறது.

Or

- (b) Explain the different types of overheads.

பல்வேறு வகைகளான மேற்செலவுகளை விளக்குக.

15. (a) What are the features of process costing?

படிமுறை அடக்கவிலையியலின் தன்மைகள் யாவை?

Or

- (b) Prepare Process Accounts

	Process	
	A	B
Material (Rs.)	2,000	3,000
Wages (Rs.)	10,000	16,000
Overhead (Rs.)	2,100	2,375
Output (units)	9,500	9,100
Normal loss	3%	5%
Wastage (per unit)	Rs. 0.50	Rs. 1

10,000 units were introduced in Process A @ Rs. 2 per unit.

படிமுறை கண்கினைத் தயார் செய்க.

	படிநிலை	
	A	B
மூலப்பொருள் (ரூ)	2,000	3,000
கூலி (ரூ)	10,000	16,000
மேற்செலவு (ரூ)	2,100	2,375
வெளிப்பாடு (அலகுகள்)	9,500	9,100
சாதாரண நட்டம்	3%	5%
சேதாரம் (ஒரு அலக்கு)	ரூ. 0.50	ரூ. 1

10000 அலகுகள் ரூ. 2 வீதம் படிநிலை A யில் புகுத்தப்பட்டது.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Describe the different elements of cost in detail with suitable examples.

பல்வேறு அடக்க விலை மூலக்கூறுகளை தகுந்த உதாரணங்களுடன் மிக விளக்கமாக விவரிக்கவும்.

17. The following particulars have been extracted in respect of material X. FIFO and ascertain the value of closing stock under. LIFO.

October

3	Purchased 500 units at Rs. 4.00 per unit
5	Issued 400 units
13	Purchased 600 units at Rs. 4.30 per unit
15	Issued 400 units
23	Purchased 600 units at Rs. 3.80 per unit
25	Issued 600 units

பின்வரும் தகவல்கள் பொருள் 'X' பற்றி திரட்டப்பட்டது.  
மு.வ.மு.வெ. மற்றும் இ.வ.மு.வெ. முறைகளின் படி இறுதி  
சரக்கின் மதிப்பை கணக்கிடுக.

அக்டோபர்

3	கொள்முதல் 500 அலகுகள் ரூ. 4 அலகு வீதம்
5	400 அலகுகள் வழங்கியது
13	கொள்முதல் 600 அலகுகள் ரூ. 4.30 அலகு வீதம்
15	400 அலகுகள் வழங்கியது
23	கொள்முதல் 600 அலகுகள் ரூ. 3.80 அலகு வீதம்
25	600 அலகுகள் வழங்கியது

18. From the following particulars calculate the labour cost per day of 8 hours.

- Basic salary Rs. 5 per day
- Dearness allowance: 20 paise per every point over 100. Cost of living index for workers current cost of living index is 800 points.
- Leave salary: 5% of (a) and (b)
- Provident fund: 8% of (a) and (b)
- ESI : 5% of(a), (b) and (c).

Number of working days in a month: 25 days of 8 hours each.

கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிருந்து தொழிலாளர் அடக்க விலையை 8 மணி நேரம் கொண்ட ஒரு நாளுக்கு கணக்கிடுக.

- அடிப்படை சம்பளம் ரூ.5 ஒரு நாளைக்கு
- பஞ்சப்படி : 20 பைசா வீதம் 100 க்கு மேல் செல்லும் ஒவ்வொரு புள்ளிக்கும். தற்போது வாழ்க்கை குறியீடு 800 புள்ளிகள்
- விடுப்பு சம்பளம் 5% (அ) மற்றும் (ஆ)
- சேம நல நிதி: 8% (அ) மற்றும் (ஆ)
- தொழிலாளர் மாநில காப்பீடு 5% (அ), (ஆ) மற்றும் (இ)

மாதத்தின் வேலை நாட்கள் : 8 மணி நேரம் கொண்ட 25 நாட்கள்.

19. X Ltd. has three production departments. A, B and C and two service departments D and E. Following relates for the month of November 2009:

	Rs.
Rent	10,000
Depreciation	20,000
Motive power wages	3,000
Indirect wages	23,000
Lighting	1,200

Additional information:

	A	B	C	D	E
Area occupied (sq. feet)	2,000	2,500	3,000	2,000	500
Light points	10	15	20	10	5
Direct wages (Rs.)	3,000	2,000	3,000	1,500	500
House power	60	30	50	10	—
Value of machine (Rs.)	60,000	80,000	1,00,000	5,000	5,000

Prepare Overhead Distribution Statement.

X என்ற வரையறு நிறுவனம் A, B, C என்ற மூன்று உற்பத்தி துறைகளையும் D, E என்ற இரண்டு சேவை துறைகளையும் கொண்டது. நவம்பர் 2009 க்கு விபரங்கள் பின்வருமாறு

	ரூ.
வாடகை	10,000
எந்திர தேய்மானம்	20,000
மின் விசை	3,000
மறைமுகக் கூலி	23,000
விளக்கு செலவு	1,200



கூடுதல் விவரங்கள்

	A	B	C	D	E
அனுபோக இடம் (ச.அடி)	2,000	2,500	3,000	2,000	500
விளக்கு புள்ளிகள்	10	15	20	10	5
நேரடிக் கூலி (ரூ)	3,000	2,000	3,000	1,500	500
குதிரைத் திறன்	60	30	50	10	—
எந்திர மதிப்பு (ரூ)	60,000	80,000	1,00,000	5,000	5,000

மேற்செலவுகள் பகிர்ந்தளிக்கப்படும் அட்டவணையை தயாரிக்கவும்.

20. A product passes through three processes. During March 2010, 1000 finished units were produced with the following expenditure :

	Process A	Process B	Process C
	Rs.	Rs.	Rs.
Direct Materials	1,500	2,600	2,000
Direct Wages	5,000	4,000	3,000

Overhead expenses amounted in all to Rs. 6000. they are to be apportioned on the basis of direct wages. Main raw materials issued to Process A (besides above) were worth Rs. 6000. Ignoring the question of stock, prepare the Process Accounts concerned.

ஒரு பொருள் உற்பத்தி செய்ய மூன்று படிமுறைகளை கடக்க வேண்டும், மார்ச் 2010 அன்று நிறைவுற்ற பொருட்கள் 1000 அலகுகள்

	படிமுறை A	படிமுறை B	படிமுறை C
	ரூ.	ரூ.	ரூ.
நேரடி பொருட்கள்	1,500	2,600	2,000
நேரடி கூலி	5,000	4,000	3,000

மொத்தமான மேற்செலவுகள் ரூ. 6,000 என்பது படிமுறைகளுக்கு நேரடி கூலி வீதத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். முதன்மை மூலப்பொருள் படிமுறை A க்கு (மேற்கூறியது போக) வழங்கப்பட்டதின் மதிப்பு ரூ. 6,000. சரக்கிருப்பை புறக்கணித்து, தேவையான படிமுறை அடக்கவிலைக் கணக்குகளை தயாரிக்கவும்.